

அழிந் பெயர்களைச் சூட்டுங்கள்:

குழந்தைகளுக்கு அழகழகான ஆடைகளை அணிவித்து மகிழ்விப்பது மட்டுமல்லாமல் நபாவல அர்த்தம் கொண்ட பெயர்களையும் பெற்றோர்கள் வைக்கவேண்டும்!.

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் கூறியதாக அபுதர்தா ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : 'மறுமை நாளில் உங்கள் பெயர்களைக் கொண்டும் உங்கள் தந்தைகளின் பெயர்களைக் கொண்டும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகவே உங்கள் பெயர்களை அழகாக வைத்துக்கொள்ளுங்கள்!. (அபுதாவுது :4948)

பெயர்கள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள். சீல சஹாபாக்களிடம் உமது பெயர் என்ன? எனற வனிவழி சீல பொருத்தமற்ற பெயர்களை மாற்றியும் உள்ளார்கள்.

குழந்தைகளுக்கு அழகான பெயர் சூட்டுவது கூட இஸ்லாமிய மரபு ஆகும். இவ்விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாக உள்ளோம். ஷர்க்கான பெயர்களையும், புதிய பெயர்களை வைக்கிறோம் என்று அர்த்தமற்ற பெயர்களையும் வைத்துக்கொள்கிறோம். குழந்தைகளுக்கு நாம் சூட்டும் பெயர்கள் மார்க்கத்திற்கு உகந்தவைதாமா, அவற்றின் பொருள் என்ன? என்று கவனிப்பதே இல்லை!.

பெயர்கள் சமூகவாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொள்வது இன்றைக்கும் கஷ்டமாகத்தான் உள்ளது. பெயர் என்பது ஒரு மனிதனின் குணத்தையும் பண்பாட்டையும் சுட்டிக்காட்டும் குறியீடாக உள்ளது என்பதையே இதிலிருந்து நாம் அறிகிறோம். நல்ல நல்ல பெயர்களைத் தேர்ந்தெடுத்து நம் குழந்தைகளுக்குச் சூட்டுவது அந்தப்பண்புகள் அவர்களிடம் தோன்றக்காரணமாக அமையும். இன்ஷா அல்லாஹ்

நற்பொருளைக் கொண்ட அழகான பெயர்களைத் தேர்வுசெய்வதற்கு இக்கட்டுரை உங்களுக்கு உறுதுணையாக அமையும். குழந்தைகளுக்கான பெயர்களைத் தேர்வு செய்யும்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் எவை எவை என்பதையும் இக்கட்டுரை உங்களுக்கு உணர்த்தும். எப்பெயர்களை நாம் வைக்கவேண்டும்? எப்பெயர்களை நாம் தவிர்க்க வேண்டும்? என்பனவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

நல்ல நல்ல பெயர்கள்

பெயர்கள் வைப்பது தொடர்பாக இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் எவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

பெயர்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது அப்துல்லாஹ் , அப்துர் ரஹ்மான் என்று பெயர்களாகும்!". (பதிவு : முஸ்லிம் :2132)

நீங்கள் இறைத்தூதர்களின் பெயர்களை உங்களுடைய குழந்தைகளுக்கு சூட்டுங்கள். பெயர்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவை அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான் என்பவையாகும். ஹாரீஸ், ஹமாம் என்பன பெயர்களில் சிறந்தவையாகும். பெயர்களில் மோசமானவை ஹர்ப் (சண்டை) முர்ரஃ (கசப்பு) என்பனவாகும்!". (பதிவு : அபுதாவுது :4950)

நல்ல அழகான பெயர்களை வைப்பது பெற்றோர்களின் கடமை என்பதை விட பிள்ளைகளின் உரிமை என்று சொல்லலாம். நல்ல அழகான பெயர்களால் தான் அழைக்கப்படுவதையே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான். அசிங்கமான, தீய, வெறுக்கத்தக்க, கூச்சத்தை ஏற்படுத்துகின்ற பெயர்களை அனைவருமே வெறுக்கிறோம். எத்தனை எத்தனையோ நபர்கள் தங்களுடைய பெயர்களை கெஜட்டில் மாற்றிப் பதிவு செய்துகொள்வதை தினசரி நாளிதழ்களில் பார்க்கத்தான் செய்கிறோம். பெயரைச் சொல்லவே கூச்சப்படுகின்ற நபர்களையும் அவ்வப்போது நாம் சந்திக்கத்தானே செய்கிறோம்.

நல்ல பெயர்களின் மூலமாக வளமும் பரக்கத்தும் கூட ஏற்படலாம். ஹு தைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்த நிகழ்ச்சிகள் நமக்கு இதை உணர்த்துகின்றன. ஆரம்பத்தில் சமாதானம் பேசுவதற்கு மிக்ரஸ் என்பவர் வருகிறார். இவன் மோசடிக்காரன். ஆளும் சரியில்லை, பேரும் சரியில்லை என்று இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் கூறினார்கள். சற்று நேரம் கழித்து ஸு ஹைல் என்பவர் வருகிறார். இதோ உங்கள் பிரச்சனை எளிதாகி விட்டது. ஸு ஹைல் (எளிமையானவர்) வருகிறார், என்று இறைத்தூதர் கூறுகிறார்கள்.

ஒரு மனிதரின் பெயரைக் கேட்டவுடன் அவரைப் பற்றிய கற்பனைத் தோற்றம் மனதில் உருவாகின்றது. அப்துர் ரஹ்மான் (பொங்கும் கருணையாளனின் அடிமை) என்ற பெயரைக் கேட்டவுடன் அவரும் கருணையாளனாக இருப்பார் என்று அவரைப் பற்றிய சித்திரம் ஒன்று மனதில் பதிவாகின்றது நம் விஷயத்தில் அன்போடு நடந்துகொள்வார் என்றோர் எதிர்பார்ப்பு ஏற்படுகின்றது. (உண்மையில் அவர் அப்படி நடந்துகொள்வாரா இல்லையா என்பது வேறு விஷயம்) நல்ல சிந்தனை நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குகின்றது. பெரும்பாலான வேளைகளில் நம்முடைய நல்ல எதிர்பார்ப்பு பலித்துவிடுகின்றது. ஒருவேளை எதிர்பார்ப்பிற்கு மாற்றமான நிலைமை ஏற்பட்டாலும் நம்முடைய வருத்தத்தின் விழுக்காடு குறைந்துவிடுகின்றது. இது அனுபவத்தில் நாம் உணர்ந்த உளவியல் பூர்வமான உண்மையாகும்.

தவிர்க்க வேண்டிய பெயர்கள்

எந்த எந்த பெயர்களை வைக்கவேண்டும் என்று தெரிந்து கொள்வதை விட எந்த எந்த பெயர்களை வைக்கக்கூடாது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும். தவிர்க்கவேண்டிய பெயர்களை கீழ்க்கண்ட தலைப்புகளில் வகைப்படுத்தலாம்.

1. கொள்கையோடு மாறுபடும் பெயர்கள்
2. பொருளற்ற பெயர்கள்
3. தேவையற்ற பெயர்கள்
4. தவிர்க்கவேண்டிய மரபுப் பெயர்கள்

இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. கொள்கையோடு மாறுபடும் பெயர்கள்

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகளோடு மாறுபடும் பெயர்களை அறவே தவிர்க்கவேண்டும் என்பதோடு இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இஸ்லாமை அடகு வைத்துவிட்டு இவ்வுலகத்தில் ஒரு சிறிய வசதியைப் பெற்று அனுபவிக்கக்கூட உண்மையான ஓர் இறைநம்பிக்கையாளன் முன்வரமாட்டான். அப்படியிருக்கும்போது அவனுக்கு அடையாளமாகவே மாறிப்போகின்ற பெயர் விஷயத்தில் அவன் மிகவும் எச்சரிக்கையாகவே இருப்பான்.

அப்த் என்றால் அடிமை எனப்பொருள்!. இறைநம்பிக்கையாளன் எந்நிலையிலும் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அடிமை, ஆதலால் 'அப்த்' என்ற சொல்லையோ, அதே பொருளைத் தரும் வேறு ஏதேனும் சொல்லையோ 'புகுதி' (சொல்முதனிலை)யாக எக்காரணம் கொண்டும் வேறு யாரோடும் இணைக்கக்கூடாது. அப்துந்நபி, குலாம் ரசூல், குலாம் முஹம்மத், குலாம் காதர் போன்ற பெயர்களைத் தவிர்க்கவேண்டும். குலாம் என்றால் அடிமையென்றும் சீறுவென்றும் பொருள். குலாம் ரசூல், குலாம் காதர் என்பனவற்றில் உள்ள குலாமுக்கு அடிமை என்று தான் பொருள்.

அவ்வாறே நூர் முஹம்மத் என்ற பெயரையும் தவிர்க்கவேண்டும். நூர் முஹம்மத் என்பதற்கு ஒளியானவன், புகழ்ப்படுபவன் என்று தனித்தனியாக பொருள்கொள்ளக்கூடாது. இறைவனின் ஒளியாக முஹம்மத் அவதரித்தார் என்பது தர்காவாதிகளான பரேலவிகளின் கொள்கையாகும். நூர்முஹம்மத் என்பதற்கும் அதுவே பொருள்.

ஷாஹு ல் ஹமீத், ஷாஹ் ஜஹான் (புகழ்ப்படுபவனின் அரசன், அகிலங்களின் அரசன்) போன்ற பெயர்களையும் இக்காரணத்திற்காகவே தவிர்க்கவேண்டும்.

ழில்லுல்லாஹ் என்ற பெயரும் சூட்டப்படுகின்றது. ழில் என்றால் நிழல் என்று பொருள். ழில்லுல்லாஹ் எனில் அல்லாஹ்வின் நிழல் என்று பொருள். இதுவும் தரிக்கா தவறிப் போனதால் தோன்றிய கோளாறான சிந்தனையே!

அல்லாபிச்சை என்று வைத்தால் கூடப்பரவாயில்லை. நாகூர்பிச்சை, மொய்தீன்பிச்சை, காதர் நவாஸ், மதார் நவாஸ், ஷாஹ் நவாஸ் என்றெல்லாம் வைக்கக்கூடாது. அப்துல் காதர் ஜீலானி அவர்களை வேண்டிக்கொண்டதால் பிறந்த குழந்தைக்கு காதர்நவாஸ் என்று பெயர் சூட்டப்படுகின்றது. மதார் என்பதும் அவ்வாறே வடநாட்டில் புகழ்பெற்ற ஓர் அல்லியா. அவரை வேண்டிப் பிறந்த குழந்தை மதார் நவாஸ்.

தஸ்தகீர் (இன்னலின் பொது கைநீட்டி உதவுபவன்) போன்ற பெயர்களையும் வைக்கக்கூடாது. இவை போன்ற பெயர்கள் அனைத்தும் தவறான ஏற்றுக்கொள்ளத்தகாத கோட்பாட்டின் விளைவாகத் தோன்றியவை!

கவ்ஸ் என்றால் உதவி, உதவியாளன் என்று பொருள். அதே சமயம், துன்பங்கள் துயரங்கள் ஏற்படும்போது

தங்களுடைய அபிமான அவ்லியா ஓடிவந்து உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் தான் இப்பெயர் வைக்கப்படுகின்றது. கவ்ஸ் 'முஹ்யுத்தீன்' என்ற பெயரைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம்.

2. பொருளற்ற பெயர்கள்

முன்னோர்கள் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அவர்களுடைய பெயர்களை அரையும் குறையுமாக நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சூட்டிவிடுகிறோம். புகாரி, ஜீலானி, தப்ரேஸ் போன்ற பெயர்களுக்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. இவையனைத்தும் அம்மாமனிதர்கள் பிறந்த ஊர்களின் பெயர்கள். வெறுமனே இப்பெயர் வைத்தால் பொருள் அறிந்தவர்கள் மனதிற்குள் சிரித்துக் கொள்வார்கள். மதுரை, திருப்பதி, பழனி, சபர் என்றெல்லாம் தமிழ்நாட்டில் பெயர் வைக்கிறார்கள் அல்லவா? அதைப் போலத்தான் இதுவும்.

ஹஸனுல் பன்னா என்று பெயர் வைத்திருப்பவரையும் நான் பார்த்திருக்கிறேன். பன்னா, குதுப் என்பதெல்லாம் அவர்களுடைய குடும்பப் பெயர்கள். அவற்றையும் சூட்டக்கூடாது.

ஸு ப்ஹானி, சமதானி என்று பெயர் வைத்துள்ளவர்களையும் நீங்கள் பார்க்கலாம். உண்மையில் இவற்றுக்கும் எந்த அர்த்தமும் கிடையாது. இவை தஸவ்ஷுஃப் மற்றும் தர்க்காவில் புழங்குகின்ற சில படித்தரங்களைக் குறிக்கும் பெயர்கள்.

சரியோ தவறோ புகழ்பெற்றவர்களின் பெயர்களை வைப்பது நம்மை கெட்டியாக பற்றிக் கொண்டுள்ளது. அப்துல் கலாம் என்றொரு பெயர். நாட்டின் உயர்பதவியில் இப்பெயர் தாங்கியவர் வீற்றிருக்கிறார். அப்த் என்றால் அடிமை என்பதை ஏற்கனவே கண்டுவிட்டோம். கலாம் என்றால் பேச்சு. அப்துல் கலாம் என்றால் பேச்சின் அடிமை என்று பொருள். மௌலானா அபுல்கலாம் ஆஜாத்தைப் போன்று 'அபு'வைப் பகுதியாக இணைத்தால் வேறுபொருள். அபுல்கலாம் என்றால் பேச்சில் வல்லவன் என்று பொருள். அப்துல் கலாம் என்றால் பேச்சுக்கு அடிமை என்று பொருள். அப்துஸ் ஸலாம் என்று வைக்கலாம், அப்துல் கலாம் என்று வைக்கலாமோ?

அவ்வாறே பெண்கள் பெயர்களோடு பேகம், பானு, நிஸா, பீபீ என்று ஏதாவது ஒன்றை சேர்த்துத் தான் வைக்கிறோம். (கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு "பானு" கல்யாணம் ஆகிவிட்டால் "பேகம்") பாபர், அக்பர் போன்றோர் பரம்பரையில் பிறந்த மங்கோலிய மொகல் வம்சத்தினராய் நீங்கள் இருந்தால் ஆண் பெயர்களோடு "பேக்" என்பதையும் பெண் பெயர்களோடு "பேகம்" என்பதையும் இணைத்துக் கொள்ளலாம்.

பானு என்றால் சமஸ்கிருத மொழியில் சூரியன் என்று பொருள். பண்டைக்காலத்தில் வடநாட்டு இளவரசிகள் பானு என்ற பெயரோடு அழைக்கப்பட்டார்கள். பிறரிடமிருந்து (உதா: பானு ப்ரியா) நமக்கு எப்படியோ இப்பழக்கம் தொற்றிக்கொண்டுவிட்டது.

இல்லத்தரசிகளை உயர்வீட்டுப் பெண்களை "பீபீ" என்று அழைப்பது உருதுமொழி வடநாட்டு வழக்கம். எங்கள் ஊரில் வீட்டுப்பெண்களை "அம்மணி" என்று அழைப்பர். ஆனால் தம் பெயரோடு யாரும் அதை இணைத்துக் கொள்வது கிடையாது. இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களுடைய அருமை மகள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹாவை பீபீ ஃபாத்திமா என்றழைப்பது (வடநாட்டில்) இஸ்லாமிய மரபு. மற்றபடி நம் வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அப்பெயரைச் சூட்டவேண்டிய அவசியமில்லை.

'நிஸா' என்றால் "பெண்" என்று பொருள். ரஹ்மத் நிஸா, பரக்கத் நிஸா, கமர் நிஸா, ஷம்ஸ் நிஸா, தெளலத் நிஸா என சர்வ பெயர்களுக்கும் அதைப்போய் எதற்காக இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புரியவில்லை!

3. தேவையற்ற பெயர்கள்

அதேபோன்று நம்மிடையே அபு ஹனீஃபா, அபு தாஹீர், அபு பக்ர் போன்ற பெயர்களும் வெகுவாக புழக்கத்தில் உள்ளன. அரபியில் அபு என்றால் தந்தை என்று பொருள். இவ்வாறு அபு என்ற பகுதியோடு தொடங்கும் பெயர்களை இருவகைப்படுத்தலாம். (1) பண்புப் பெயர்கள் (2) காரணப் பெயர்கள்

ஒருவரிடம் காணப்படும் ஏதேனும் ஒரு சிறப்புப் பண்பை முன்னிலைப் படுத்தி இடப்படும் பெயர் அல்லது நல்லதொரு பண்பை மனதில் கொண்டு வைக்கப்படும் பெயர்கள் பண்புப் பெயர்கள் எனப்படும்.

உதாரணமாக..... அபு பக்ர் (தூய்மையானவன்) அபுல் அஃலா (உயர்வானவன்) அபுல் ஃகய்ர் (மிக்க

நல்லவன்) இவை போன்றவற்றில் அபு என்பது தந்தை என்ற பொருளில் வழங்குவதில்லை. ஆகையால் இத்தகு பெயர்களை தாராளமாக பயன்படுத்தலாம்.

ஒருவரை இன்னாருடைய தந்தை என்று சுட்டிக்காட்டும் விதத்தில் கூறப்படுபவை காரணப் பெயர்களாகும். சாதாரணமாக நம் நாட்டு வழக்கிலும் மீனாங்கம்மா, ஆயிஷாங்கம்மா என்று இவ்வாறு வழங்கப்பட்டு வருவதைக் காணலாம். மீனா என்று ஒரு பெண் இருந்தால்தான் மீனாங்கம்மா என்று சொல்லப்படவேண்டும். இல்லையென்றால் அது அர்த்தங்கெட்ட பெயராகிவிடும். அவ்வகையில் காரணப்பெயர்கள் தவிர்க்கப்படவேண்டியவை ஆகும்.

எடுத்துக்காட்டாக..... அபு தாஹீர் (தாஹீரின் அப்பா) அபு ஹனீஃபா (ஹனீஃபாவின் அப்பா) போன்றவை. குறிப்பாக அபு ஹனீஃபா. ஏனெனில் ஹனீஃபா என்பது நன்னெறியில் நிற்பவள் என்று பெண்பாலைக் குறிக்கும் சொல்லாகும்.

போன மாதம் பிறந்த ஒரு குழந்தையைப் போய் தாஹிருங்கப்பா என்று யாராவது அழைப்பார்களா?

அப்துஸ் ஸு ப்ஹான் என்றொரு பெயர் பரவலாகக் காணப்படுகின்றது. அப்து என்பதை அல்லாஹ்வின் திருப்பெயர்களோடு மட்டுமே இணைத்துக்கூறவேண்டும். ஸு ப்ஹான் என்பது இறைவனின் பெயரல்ல! ஆகவே அதனைத் தவிர்க்க வேண்டும்.

அதைப்போலவே புகழ்பெற்றவர்களின் பெயர்களை வைப்பதும் நம்மிடையே ஒரு பழக்கமாக இருந்துவருகின்றது. அழ்ஹருத்தீன் (அசாருத்தீன் அல்ல) கொடிகட்டிப் பறந்தபோது எண்ணற்ற அழ்ஹருத்தீன்கள், அப்துமம் சதாம், உஸாமா என்று இப்பட்டியல் நீள்கின்றது. இவ்வாறு புகழ்பெற்ற பெயர்களை வைக்கும்போது ஆள் எப்படி, அர்த்தம் என்ன என்பதையெல்லாம் நாம் பார்ப்பதேயில்லை. நல்லடியார்கள், நற்பண்புடையவர்கள், நற்பொருளுடைய பெயர்கள் என்று பார்த்து பார்த்து வைக்கவேண்டும். (சதாம் என்றால் மல்லுக்கு நிற்பவன் என்று பொருள்) புகழ்பெற்றவன் என்பதற்காக, தொழுகக்கூட போகாமல் மைதானத்தில் லொட்டு லொட்டென்று கட்டைபோட்டுக்கொண்டிருப்பவன் பெயரையெல்லாம் வைக்கலாமா என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

4. தவிர்க்கவேண்டிய மரபுப் பெயர்கள்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திலும் குறிப்பிட்ட ஒரு சீல பெயர்கள் வழிவழியாக மரபாகத் தொடர்வதுண்டு. அந்தந்த நாட்டு மக்களுக்கு அவை சாதாரணமாகத் தென்பட்டாலும் மற்ற மக்களுக்கு அவை விநோதமாகவே தென்படும். உதாரணமாக ஐரோப்பாவில் வுட் (மரம்) ஸ்மித் (ஆசாரி) என்றெல்லாம் சர்வசாதாரணமாக பெயர் வைப்பதுண்டு. தமிழ் மக்கள் வெள்ளைச்சாமி, கறுப்பன், போதும் பொண்ணு, மண்ணாங்கட்டி என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள். அதே போன்றுதான் அரபியர்களும் அஸ்வத் (கறுப்பன்) ஃகன்ஸா (சப்பைமுக்கி) என்று பெயர் வைப்பதுண்டு. ஆற அமர நிதானமாக யோசித்த பின்பே பெயர் வைக்கவேண்டும்.

இவை போன்ற பெயர்கள் வைப்பதற்கு தடையேதும் கிடையாது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் கீச்சான், கட்டையன் என்று கூட பெயர் வைத்துக்கொள்ளலாம். இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளோடு முரண்படும் பெயர்களைத்தான் இஸ்லாம் தடைசெய்கிறது.

மற்றபடி இப்படித்தான் நீங்கள் பெயர் வைத்தாகவேண்டும் என்று உத்திரவு எதையும் அது போடுவதில்லை. ஆனால் இதுவரை நாம் பார்த்தவற்றிலிருந்து பெயர் வைப்பதில் இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன என்பதை விளங்கியுள்ளோம்.

அவ்வாறே பிரியமான தர்கா அவுலியாக்களின் பெயர்கள் வைக்கப்படுவதையும் நம்மால் காணமுடிகின்றது. உதாரணமாக..... சர்க்கரை முஹம்மது, சீனி நைனார், நாகூரார், மீரான் மைதீன் இங்கும் மேற்கண்ட வழிகாட்டுதலை முன்வைத்து நாமே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

வகை தொகை எதுவும் பார்க்காமல் வரைமுறையே இன்றி இஷ்டத்துக்கு நாம் பெயர் வைத்துக்கொள்கிறோம். அவற்றில் ஒன்று சையத். சையத் என்றால் தலைவன் என்று ஒரு பொருள். அதேசமயம் இறைத்தூதர் முஹம்மத் அவர்களின் பரம்பரையான பனூஹாஷிம் குலத்தாருக்கும் இப்பெயர் வழங்கப்படும். அதாவது இறைத்தூதரின் வம்சாவழியினர். ஒருவர் சையத் என்று பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார் என்றால் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்

அவர்களுடைய பரம்பரையில் வந்தவர் என்பதற்கான அத்தாட்சி அவரிடம் இருக்கவேண்டும். அத்தகைய

அத்தாட்சியை அவர் பெற்றிருந்தால் அடுத்ததாக அவர் மீது வேறு சில கடமைகள் உண்டு.

எக்காரணம் கொண்டும் எந்தவிதத்திலும் சதக்காவை அவர் பயன்படுத்தக் கூடாது. ஜகாத் மற்றும் தான தருமங்கள் எல்லாம் கலந்து ஊற்றப்படும் பள்ளிவாசல் கஞ்சியைக் கூட அவர் குடிக்கக்கூடாது. இறைத்தூதர் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாகக் கூறினால் நரகத்தில் நம்முடைய இருப்பிடத்தை ஆக்கிக்கொள்ள நேரிடும் என்று எப்படி பயப்படுகிறோமோ அதே போன்று அவருடைய வம்சாவழியில் பிறக்காமலேயே அவருடைய சந்ததி என்று துணிந்து கூறுவதற்கும் பயப்படவேண்டும். மௌலானா, மௌலவி என்கிற வார்த்தைகளை எவ்வாறு நாம் தவிர்த்துக்கொள்கிறோமோ அவ்வாறே சையத் என்ற சொல்லையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

அது போன்றே ருஃக்சானா (அர்த்தமற்ற பெயர், ஃபார்சியில் பளிச் என்று பொருள்) ருபீனா (நீலக்கல் என்ற ஆங்கிலச்சொல்லிலிருந்து பிறந்தது) ரேஷ்மா (ஃபார்சியில் முறுக்கு நூல் எனப்பொருள்) ஃபர்ஜானா (Farzana என்றால் ஃபார்சியில் அறிவாளி எனப்பொருளுண்டு, அதேசமயம் அரபியில் Farjana என்றால் பெண்குறி என்ற பொருளும் உள்ளதால் அதைத் தவிர்ப்பது நல்லது) ஜரீனா (பொருளற்றது. ரஷ்ய மன்னர் ஜார் மனைவியின் பெயர் ஜரீனா) ஷாஹினா (ஷாஹின் என்றால் ஃபார்சியில் வல்லுறு எனப்பொருள். ஆண்பால் விசுதியின் கடைசியில் ஆ சேர்த்தால் பெண்பால் என நம் மக்கள் நினைத்துக்கொண்டு ஷாஹினா ஆக்கியுள்ளனர். சரியல்ல! அரபியில் ஷாஹினா என்றால் டிரக், லாரி எனப்பொருள்) போன்ற தவறான அர்த்தத்தைத் தரும் பெயர்களையும் வைக்கக்கூடாது.

பண்புகள், குணங்கள் போன்றவற்றை நேரடியாகக் குறிப்பிடும் பெயர்களையும் சூட்டக்கூடாது.

இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் கூறினார்கள், "இன்ஷா அல்லாஹ் நான் உயிரோடிருந்தால் எனது சமுதாயத்தை ரபாஹ் (இலாபம்) ரஜீஹ் (வெற்றி) அஃபல்ஹ் (வெற்றி) யஸார் (எளிமை) ஆகிய பெயர்களை வைப்பதிலிருந்து அவர்களைத் தடுப்பேன்". இப்னுமாஜா 4960

ஜைனப் (எனும் ஸஹாபியாவின்) பெயர் பர்ரஃ (நல்லவள்) என்று இருந்தது" அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறாரோ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆகவே அவருக்கு இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் ஜைனப் என்று பெயர் சூட்டினார்கள் புகாரி 6192 கிதாபுல் அதப்

அஹ்ரம் என்றோர் மனிதர் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களை வெகு தொலைவில் இருந்து சந்திக்க வந்து கொண்டிருந்தார். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் உமது பெயர் என்ன? என்று கேட்டார்கள். அஹ்ரம்! என்று அவர் பதிலளித்தார். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அப்பெயரை மாற்றி ஜர்ஆ என்று வைத்தார்கள். அபுதாவூத் கிதாபுல் அதாக் 4954

ராபிதா பின் முஸ்லிம் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார் : நான் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்து கொண்டேன். என்னிடம் உனது பெயர் என்ன? என்று கேட்டார்கள். நான் குராம் என்று கூறினேன். 'இல்லை! உனது பெயர் முஸ்லிம்! என்றார்கள். புகாரி கிதாபுல் அதப் 824

உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு மகளின் பெயர் ஆஸ்யா! இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் அதை ஜமீலா (அழகானவள்) என்று மாற்றினார்கள். அஹ்மத் 21 509

அலி(ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார் : 'ஹுஸைன் பிறந்தபோது ஹம்ஸா என்று பெயரிட்டேன். ஹுஸைன் பிறந்தபோது என் சிறிய தந்தையின் நினைவாக ஜஃபர் என்று பெயரிட்டேன். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் என்னை அழைத்து 'இவ்விரு பெயர்களையும் மாற்றுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது!' எனக்கூறினார்கள். இறைவனும் அவன் தூதரும் தான் அதிகம் அறிந்தவர்கள் என்று நான் கூறினேன். ஹுஸைன், ஹுஸைன் என்று அவற்றை அண்ணலார் மாற்றினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

[நெறிமுறைகளும் குறிப்புகளும்](#)

இனிஷியல் வைக்கும் பழக்கமும் நம்மிடையே காணப்படுகின்றது. உலகத்தில் வேறு எந்த சமூகத்தாரிடமும் இப்பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக திருமணம் ஆகும் வரை தத்தமது தந்தையரின் பெயர் முதலெழுத்தை இனிஷியலாகப் போட்டுக்கொள்ளும் பெண்கள் திருமணம் ஆனவுடன் கணவரின் பெயரை இனிஷியலாக்கிக் கொள்கிறனர். ஓர் அடையாளத்திற்காக இங்கே இருந்தவர்கள் இதைக் கொண்டு வந்தனர். அவர்களது சமூகத்தில் ஒரு பெண் வாழ்க்கையில் ஒருவனை மணந்த பிறகு தான் மரணிக்கும் வரை அவனையே கணவனாக பாவிக்க வேண்டும். அவன் இடையில் இறந்து விட்டாலும் இன்னொருவனை திருமணம் செய்யலாகாது. இஸ்லாமிய மரபின்படி இது தவறான செயலாகும். ஆணோ, பெண்களோ தந்தையரின் பெயராலேயே அழைக்கப் படவேண்டும். பெற்றோரின் பந்தம் மட்டும்தான் சாகும்வரை நீடித்திருக்கும் பந்தம். திருமண உறவுகள் இடையில் வருபவை. இணக்கம் அற்றுப்போனால் இடையில் முறிந்துவிடவும் கூடும். வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சார்ந்துவாழத்தான் திருமணம்!. சார்புத்தன்மை சரிவரவில்லையென்றால் பிரிந்துவிடவும் வேறுகுணையைத் தேடிக்கொள்ளவும் இஸ்லாம் கற்பிக்கின்றது. கணவன் இறந்து விடுவது ஒருபுறம் இருக்கட்டும், தான் விரும்பாத போது கூட கணவனை விவாகரத்து செய்துவிட்டு மணம் விரும்பிய ஒருவனுடன் வாழலாம்!. அப்படியிருக்கும் போது கணவரின் பெயரை இனிஷியலாகப் போட்டுக்கொள்வது (அவரைவிட்டுப் பிரியும் வாய்ப்பு ஏற்படா விட்டாலும்) சரியானதாக அமையாது. " ஆயிஷா பின்த் அபுபக்ர்" தான், 'ஆயிஷா ஸவ்ஜ் முஹம்மத்" அல்ல! இறைத்தூதரின் இணையற்ற மனைவிக் கே இந்த இலக்கணத்தான் எனும்போது வேறு யாருக்கும் விதிவிலக்கு கிடையாது!!.

இரட்டைப் பெயர்கள் வைப்பது எல்லா சமூகங்களிலும் காணப்படுகின்றது. (உதா: அனீஸ் அஹ்மத், தாஹா நஜீப்) இவ்வாறு பெயர் வைக்கும்போது அவ்விரு பெயர்களுக்கிடையே முரண்பாடான அர்த்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அஹ்ஸன் அஸ்வத் (அழகிய கறுப்பன்) முஸா மக்தூம் (பார்வையற்ற முஸா) என்றெல்லாம் பெயர் வைத்துவிடக்கூடாது.

தமிழ் மக்களிடையே பேரையும் ஊரையும் சுருக்கிவிடும் பழக்கம் உள்ளது. கோயமுத்தூரை கோவை ஆக்கிவிடுகிறார்கள். திருநெல்வேலியை நெல்லையாகவும் புதுக்கோட்டையை புதுகையாகவும் திருச்சிராப்பள்ளியை திருச்சியாகவும் மாற்றிவிடுகிறார்கள். பெயர்களிலும் இதே கதைதான். சீனிவாசன் சீனுவாகிறான். முருகேசன் முருகு ஆகிறான். அதேபோலத்தான் பாத்துமா (ஃபாத்திமா) கச்சம்மா (கதீஜா அம்மா) அதலப்பா (அப்துல்லா அப்பா) அப்தரமான் (அப்துர் ரஹ்மான்) முத்தப்பா (முஸ்தஃபா) என்றெல்லாம் நாம் முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறோம். பெயர்களை சுருக்கலாம். ஆனால் திரிக்கக்கூடாது. அபுஹு ரைரா எனும் பெயரை இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்கள் அபுஹு ர் என அழைத்துள்ளார்கள். ஆயிஷாவை ஆயிஷ் என அழைத்துள்ளார்கள். ஆயிஷாவை ஆயிஷ் என்று அழைக்கலாம், அச்சம்மா என்று அழைக்கலாமா?

அல்லாஹ்வின் திருப்பெயர்களோடு அப்த் என்பதை இணைத்துக் கூறுகிறோம். பலபெயர்களில் அப்த் ஐ நீக்கிவிட்டு அழைக்கலாம் எனினும் சில பெயர்களில் அப்தை நீக்கி அழைக்கலாகாது. அப்துர்ரஹீமை ரஹீம் என்று அழைக்கலாம். அப்துல் கரீம் ஐ கரீம் என்று அழைக்கலாம். ஆனால் அப்துர் ரஹ்மான், அப்துல் குத்தூஸ், அப்துஸ் ஸமத் போன்ற பெயர்களை ரஹ்மான், குத்தூஸ், ஸமத் என்று அழைக்கவே கூடாது. இப்பெயர்கள் வல்ல இறைவனுக்கு மட்டுமே உரித்தானவை.

தாயின் வயிற்றில் குழந்தை கருக்கொண்டிருக்கும்போதே நல்லதொரு பெயரை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தாமதம் செய்யாமல் அன்றே பெயர் சூட்டிவிடவேண்டும். இதுவே இஸ்லாமிய முறையாகும்!. மர்யம் அலைஹாஸ்ஸலாம் பிறந்தவுடன் பெயரிடப்பட்டது என்பதை வான்மறை குர்ஆன் அறிவிக்கின்றது.

இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களுக்கு மகவு பிறந்தபோது அன்றைக்கே பெயர் சூட்டியுள்ளார்கள்.

சஹீஹ் முஸ்லிமில் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஏழாம் நாளன்று அகீகா கொடுக்கும்போதும் பெயர் வைக்கலாம் என்றாலும் பிறந்த அன்றே வைப்பது சிறப்பு!

அலிஃப்:

அஃழம் Aazham : மிகப்பெரியவன். பெரியவன் என்ற பொருளைத்தரும் அழீம் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 27:23)

அஹ்மது Ahmad : அதிகமதிகம் புகழ்பவன். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயர்களில் ஒன்று. (காண்க: 61:6)

அமீன் Ameen : நேர்மையானவர். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்காவாசிகளால் வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்களில் ஒன்று.

அல்தாஃப் Altaf : நுண்ணறிவாளன். நுணுக்கமாக கவனிப்பவன் என்ற பொருளைத்தரும் லதீஃப் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 67:14)

அப்துல் Abdul : அடிமை என்று பொருள். அஸ்மாஉல் ஹு ஸ்னா என்றழைக்கப்படும் அல்லாஹு த் தஆலாவின் பெயர்களுக்கு முன்னால் இதனை இணைத்து வைக்கப்படவேண்டும்.

அம்ஜத் Amjad : மிகுந்த கண்ணியமுடையவன். கண்ணியமுடையவன் என்ற பொருளைத்தரும் மஜீத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 85:15)

அர்ஷத் Arshad : நேர்வழிகாட்டல் நிரம்பப்பெற்றவன். நேர்வழிகாட்டுபவன் என்ற பொருளைத்தரும் ரஷீத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 11:78)

அஷஃபாக் Ashfaq : கிருபையுடையவன்.

அஷ்ரஃப் Ashraf : மிக்க கண்ணியமுடையவன், கௌரவம் என்ற பொருளைத்தரும் ஷராஃபத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 11:78)

அத்ஹர் Ath-har : தூய்மை நிரம்பப்பெற்றவன். தூய்மை என்ற பொருளைத்தரும் தஹாரத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (அத்ஹர் என்ற சொல்லை காண்க: 2:232)

அத்யப் Athyab : மணமிக்கவன் என்ற பொருளைத்தரும் தய்யீப் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும் (காண்க: 5:88)

அஸ்ஜத் Asjad : அதிகமதிகம் ஸஜ்தா செய்பவன்

அழ்ஹர் Az-har : மிக வெளிப்படையானவன். வெளிப்படையானவன் என்ற பொருளைத்தரும் ழாஹர் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 57:03)

அஃழல் Afzhal : பெரு மதிப்புடையவன். மதிப்பு, அருள் என்கிற பொருளைத் தரும் ஃபழ்லு என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 03:174)

அக்ரம் Akram : மிகுந்த கண்ணியமுடையவன். கண்ணியமுடையவன் என்ற பொருளைத்தரும் கரீம் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 89:15)

அஹ்ஸன் Ahsan : மிக்க அழகானவன். அழகுடையவன் என்ற பொருளைத்தரும் ஹஸன் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். (அஹ்ஸன் என்ற சொல்லைகாண்க : 05:50)

அஃலா Aala : மிக உயர்வானவன், மேலானவன். (காண்க: 87:01)

அமான் Aman : நேர்மையானவன். நேர்மை என்ற பொருளைத்தரும் அமானத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 02:283)

அலீம் Aleem : அறிந்தவன். (காண்க: 35:38)

அமீர் Ameer : தளபதி, கட்டளையிடுபவர். காரியம் என்ற பொருளைத்தரும் அம்ரு என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

அனஸ் Anas : நேயமிக்கவன். மனிதநேயம், சார்ந்திருப்பு என்ற பொருளைத்தரும் உன்ஸ் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இன்ஸான் (மனிதன்) என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததே. அனஸ் இப்னு மாலிக், அனஸ் இப்னு நம்ரு ரழியல்லாஹு அன்ஹு மா புகழ்பெற்ற இரு சஹாபாக்கள்.

அனீஸ் Anees : நேயமிக்கவன். மனிதநேயம், சார்ந்திருப்பு என்ற பொருளைத்தரும் உன்ஸ் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இன்ஸான் (மனிதன்) என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததே.

அப்ரார் Abrar : மிகவும் நல்லவன். நன்மை என்ற பொருளைத்தரும் பீர் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். (காண்க: 03:193)

அஜ்மல் Ajmal : மிகவும் அழகியவன். அழகு என்ற பொருளைத்தரும் ஜிமால் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். (காண்க: 12:83)

அன்வர் Anwar : ஒளிபொருந்தியவன். ஒளி என்ற பொருளைத்தரும் நூர் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 10:05)

அன்ஸர் Ansar : மிக்க உதவியாளன். உதவி என்ற பொருளைத்தரும் நஸ்ர் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: அத்தியாயம் அந்நஸ்ரு 110)

அலீஃப் Aleef : இணக்கமானவன். இணக்கம் என்ற பொருளைத்தரும் உல்ஃபத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 03:103)

அஸ்கர் Asgar : மிகவும் சிறியவன். சிறியவன் என்ற பொருளைத்தரும் சகீர் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 17:24)

அஸ்லம் Aslam : மிகவும் சாந்தமானவன். சாந்தி, சிறியவன் என்ற பொருளைத்தரும் சகீர் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 17:24)

அஸத் Asad : அரிமா, சிங்கம். அஸதுல்லாஹ் (அல்லாஹ்வின் சிங்கம்) என்பது அலியவர்களின் சிறப்புப்பெயர்.

அஸ்அத் As-ad : மிகவும் பாக்கியமுடையவன். நன்மாராயம் என்ற பொருளைத்தரும் சஆதத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 11:105)

அரீப் Areef : புத்திசாலி.

அஃக்தர் Akhtar : விண்மீன்.

அஃக்யார் Akhyar : சிறப்பானவன். சிறப்பு என்ற பொருளைத் தரும் ஃகயர் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். (காண்க: 38:47)

அஃஃபான் Affan : கௌரவமானவன்,

அய்மன் Ayman : பாக்கியமுடையவன்.

அஃபீஃப் Afeef: கௌரவமானவன்,

அப்சர் Absar: பார்ப்பவன்.

அய்சர் Aysar: எளிமையானவன்.

அக்மல் Akmal: நிறைவுபெற்றவன்.

ஆதம் Aadam: முதல் மனிதர். இறைத்தூதர். உத்மா என்றால் அரபியில் கோதுமை ஆகும். முதல் மனிதருக்கு காரணப்பெயராக இது அமைந்தது.

ஆஃபாக் Aafaq: பிரபஞ்சன். (காண்க: 41:53)

ஆஃப்தாப் Aaftab: எழுஞாயிறு, கதிரவன். (ஃபார்ஸ் மொழி சொல்)

ஆஸீஃப் Aasif: பண்புள்ளவன்.

அய்யூப் Ayyub: அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் இறைத்தூதரின் பெயர் (ஜேக்கப்)

இப்றாஹீம் Ibrahim : இறைத்தூதரின் பெயர். அரபுச் சொல் அல்ல , பொருள் அறியப்படவில்லை.

இஸ்மாஈல் Isma-el : இறைத்தூதரின் பெயர். அரபுச் சொல் அல்ல , பொருள் அறியப்படவில்லை.

இஸ்ராஈல் Isra-el : இறைத்தூதரின் பெயர். அரபுச் சொல் அல்ல. இறைத்தூதர் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர். அப்துல்லாஹ் என்று பொருள்.

இஸ்ஹாக் Ishaq : இறைத்தூதரின் பெயர். அரபுச் சொல் அல்ல , பொருள் அறியப்படவில்லை.

இத்ரீஸ் Idrees : இறைத்தூதரின் பெயர். அரபுச் சொல் அல்ல , பொருள் அறியப்படவில்லை.

இல்யாஸ் Ilyaas : இறைத்தூதரின் பெயர். அரபுச் சொல் அல்ல , பொருள் அறியப்படவில்லை.

இக்பால் Iqbal : புகழ். புகழ்பெற்ற இஸ்லாமியக்கவிஞர்.

இஹ்திஷாம் Ithushaam : கண்ணியமானவன், கம்பீரமானவன்.

இஷ்தியாக் Ishtiyaaq : கனிவு மிகுந்தவன்.

இஃதிஸாம் Ithusaam: கொள்கைப் பிடிப்பு கொண்டவர். (காண்க : 03:103)

இஹ்ஸான் Ihsaan : பெருந்தன்மையாளன்.

இஹ்ஸானுல் ஹக் Ihsanul Haq : சத்தியநெறியில் முறைப்படி ஒழுகுபவன்.

இம்தியாஸ் Imthiyaz : சிறப்பம்சங்கள் உடையவன்.

இம்தாத் Imdaad : உதவி செய்பவன்.

இக்ராம் Ikraam : கண்ணியப்படுத்துபவன். (காண்க : 89:15)

இஃப்திஃகார் Ifthikhar : மேன்மை மிகுந்தவன்.

இர்ஷாத் Irshad : நேர்வழி பெற்றவன். நேர்வழி என்ற பொருளைத்தரும் ருஷ்து என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 02:256)

ஈஸா Eesa: இறைத்தூதரின் பெயர். அரபுச் சொல் அல்ல , பொருள் அறியப்படவில்லை.

ஈஸார் Eesaar: முன்னுரிமை வழங்குபவன். ஆஸர என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 59:09)

உஸாமா Usama : இளஞ்சிங்கம்.

பா

பக்ரு Bakru : தூய்மையானவன்.

பசீர் Baseer : பார்ப்பவன். பார்வை என்ற பொருளைத்தரும் பசர என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 02:110)

பஷீர் Basheer: நற்செய்தி சொல்பவன். நற்செய்தி என்ற பொருளைத்தரும் பஷாரத் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 05:19)

பஸீத் Baseeth : விசாலமானவன்.

பதீல் Badheel: சரியான மாற்று

பத்ரு Badru: நிறைசந்திரன்.

பத்ருத் துஜா Badrud duza : காரிருளில் ஒளிரும் சந்திரன்.

பத்ருத் தீன் Badrud din : மார்க்கத்தின் நிலவு.

பத்ருல் இஸ்லாம் Badrul Islam : இஸ்லாமின் நிலவு.

பலீஃக் Baleegh : நாவன்மை மிக்கவன். (காண்க : 04:63)

பாசீர் Baasir : பார்ப்பவன். பார்வை என்ற பொருளைத்தரும் பசர என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 02:110)

பாஸீத் Basith : விரிவாக்குபவன். (காண்க : 05:28)

பிஷ்ரு Bishru : களிப்பானவன்.

பஃக்ஷூ Baksh : அருட்கொடை.

பாஃஜ் Bazz : வல்லூறு

பா(க்)கர் Baaqar : பேரறிஞர். ஷீஆக்களின் பன்னிரு இமாங்களில் ஒருவருடைய பெயர்.

பஹாவு Bahau : அழகு, செளந்தர்யம். இஸ்லாமை விட்டும் வழிகெட்டு சென்ற குழுக்களில் பஹாவுல்லாஹ் என்பவரின் குழுவைப் பின்பற்றுவஸ்பவர்களுக்கு பஹாயி என்று பெயர்.

பாரி Baari : செயல்படுத்துபவன். (காண்க : 59:24)

புர்ஹான் Burhaan : அத்தாட்சி. (காண்க : 04:174)

புர்ஹானுத்தீன் Burhaanud din : தீனுடைய அத்தாட்சி. (காண்க : 04:174)

புர்ஹானுல்லாஹ் Burhaanullah : அல்லாஹ்வின் அத்தாட்சி. (காண்க : 12:24)

பிலால் Bilaal : புகழ்பெற்ற ஒரு ஸஹாபியின் பெயர்.

புன்யாமீன் Bunyamin : இறைத்தூதர் யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இளையசகோதரர்.

பஃக்தியார் Bakhthiyar : நற்பாக்கியம் பொருந்தியவன்.

பரக்கத் Barakath : வளமுடையவன்.

பரக்கத்துல்லாஹ் Barakathullah : இறையருட்கொடை பெற்றவன்

பாஸில் Baasil : சிங்கம்.

பாபர் Babar : பிடறி அடர்ந்த சிங்கம், மொகலாய வம்ச ஆட்சியை இந்தியாவில் நிறுவியவர்.

த

தஃதீப் Ta-deeb : ஒழுக்கப்பயிற்சியாளன்.

தஹ்ஸீன் Tahseen : அழகை வெளிப்படுத்துபவன்.

தபாரக் Tabarak : வளமுடையவன்.

தஜம்மல் Tajammul : அழகினை ஏற்பவன்.

தாஜ் Taaj : கிரீடம்.

தாஜு த்தீன் Taajuddin : மார்க்கத்தின் கிரீடம்.

தாஜு ல் இஸ்லாம் Taajul Islam : இஸ்லாமின் கிரீடம்.

தபாஷீர் Tabasheer : கருக்கல் நேரத்து இளங்கதிர்.

தமீம் Tameem : நிறைவானவன்.

தமீஃஜ் Tameez : (நற்குணங்களை) தெரிவுசெய்பவன்.

தன்வீர் Tanweer : ஒளி பொருந்தியவன்.

த(க்)கீ Taqqi : இறையச்சம் கொண்டவன்.

த(க்)கியுத்தீன் Taqi-uddin : மார்க்கத்தில் இறையச்சம் கொண்டவன்.

தஸத்துக் Tasadduq : மெய்ப்படுத்துபவன்.

தவஃபீக் Taufeeq : நேர்வழி பெற்றவன்.

தவஃஸீஃப் Tauseef : நற்குணம் பெற்றவன்.

தவக்கீர் Tauqeer : மேன்மையானவன்.

தஹவ்வூர் Tahawwur : வீரமறவன்.

ஸ்தா

ஸாபித் Sabith : உறுதியானவன்

ஸாகிப் Saqib : ஒளிர்வவன்

ஸிபாத் Sibath : உறுதி

ஸர்வத் Sarwath : செல்வம்

ஸி(க்)காத் Siqaath : நம்பத்தகுந்தவன்

ஸ(க்)கீஃப் Saqeeb : மிக்க அறிவாளன்

ஸமீர் Sameer : கனிதரும் மரம்

ஜீம்

ஜாபீர் Jabir: அடக்கியாள்பவன்

ஜாஸீர் Jaasir: வீரன்

ஜப்பார் Jabbar: அடக்கியாள்பவன்

ஜமீல் Jameel: அழகானவன்

ஜமால் Jamaal: அழகானவன்

ஜலால் Jalaal: ஆற்றலுடையவன்

ஜாஃபர் Jaafar: பசும்பொன்

ஜலீல் Jaleel: கண்ணியம் மிகுந்தவன்

ஜுனைத் Junaid: இளம் போர்வீரன்

ஜவாஹீர் Jawaahir: மாணிக்கம்

ஜவஹர் Jawahar: மாணிக்கக்கல்

ஜஹாங்கீர் Jahangheer: உலகத்தையே வெல்பவன். மொகல் அரசர் அக்பரின் மகனான இளவரசர் நூருத்தீன் உடைய பட்டப்பெயர்

ஸ்தா

ஸாபித் Sabith : உறுதியானவன்

ஸாகிப் Saqib : ஒளிர்வவன்

ஸிபாத் Sibath : உறுதி

ஸர்வத் Sarwath : செல்வம்

ஸி(க்)காத் Sikaath : நம்பத்தகுந்தவன்

ஸ(க்)கீஃப் Saqeeb : மிக்க அறிவாளன்

ஸமீர் Sameer : கனிதரும் மரம்

ஹா

ஹாதீம் Hathim : தய் எனும் பண்டைய அரபுக்குலத்தைச் சார்ந்த பெரியதொரு வள்ளல்.

ஹாஃபிழ் Hafizh: பாதுகாப்பவன்

ஹாகிம் Hakim : அரசாள்பவன்

ஹாமித் Hamid : புகழ்பவன்

ஹமீத் Hameed : புகழப்படுபவன்

ஹம்மாத் Hammad : அதிகமதிகம் புகழ்பவன்

ஹமூத் Hamud : அதிகமதிகம் புகழ்பவன்

ஹாமி Haami: உதவியாளன்

ஹபீப் Habib : பிரியத்திற்குரியவன்

ஹபீபுல்லாஹ் Habibullah : அல்லாஹ்வின் நேசத்திற்குரியவன்

ஹபீபுர் ரஹ்மான் Habibur Rahman : ரஹ்மான் நேசத்திற்குரியவன்

ஹாரிஸ் Haris : விவசாயி

ஹாரிஸ் Hariss : கண்காணிப்பாளன்

ஹஸீப் Hasib : கணக்கெடுப்பவன், உயர்குடியில் பிறந்தவன்

ஹஸ்ஸான் Hassan : மிக்க அழகானவன்

ஹு ஸ்ஸாம் Hussam : கூரிய வாள்

ஹஸன் Hasan: நல்லவன், நந்தோற்றம் உடையவன்

ஹஸீன் Haseen: நந்தோற்றம் உடையவன்

ஹு ஸைன் Husain: நல்லவன், நந்தோற்றம் உடையவன். கர்பளாவில் உயிர்நீத்த இறைத்தூதரின் பேரர்.

ஹஸனைன் Hasanain: இமாம் ஹஸனும் இமாம் ஹு ஸைனும்

ஹத்தாம் Hattham: பெரும் சிங்கம்

ஹஃபீழ் Hafeez: கண்காணிப்பாளன்

ஹக் Haq: சத்தியம், வாய்மை

ஹிகம் Hikam: விவேகி

ஹகீம் Hakeem: விவேகமானவன், உருது மொழியில் மருத்துவர்

ஹலீஃப் Haleef: உதவியாளன்

ஹலீஃம் Haleem: பெருந்தன்மையாளன்

ஹமீத் Hameed: புகழ்ப்படுபவன்

ஹமீம் Hameem: நெருங்கிய நண்பன்

ஹன்னான் Hannan: அளவில்லாமல் கருணை பொழிபவன், இறைவன்

ஹனீஃப் Haheef: நன்னெறியில் நிலைத்திருப்பவன்

ஹய்ய் Hayy: உயிரோடிருப்பவன், இறைவன்

ஹய்தர் Haider: சிங்கம், அலியவர்களின் சிறப்புப்பெயர்

ஹமதான் Hamadan: புகழ்பவன்

ஹாஸிம் Haasim: முழுமையடைந்தவன்

ஹய்யான் Hayyan: நேசத்திற்குரியவன்

ஹாம் Hamm: வெட்டரிவாள்

ஃகா

ஃகாதிம் Khadim: உழியன்

ஃகதீம் Kkadeem: சேவகன்

ஃகாலித் Khalid: சீரஞ்சீவி

ஃகாலிக் Khaliq: படைப்பாளன்

ஃகதீப் Khatheeb: பேச்சாளன்

ஃகபீர் Khabeer: விஷயமறிந்தவன்

ஃகலீல் Khaleel: தோழன்

ஃகலீலுல்லாஹ் Khaleelullah: இறைவனின் தோழன்

ஃகலீலூர் ரஹ்மான் Khaleelur Rahman: ரஹ்மானின் தோழன்

ஃகலீக் Khaleeque: நற்குணசீலன்

ஃகலீக் அன்ஜு ம் Khaleeque Anjum : நற்குண நட்சத்திரம்

ஃகாஜா Khaja: தலைவன்

ஃகிழ்ர் Khizhr: அத்தியாயம் அல்கஹ்ஃபில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் இறையடியார்.

தால்

தானிஷ் Danish: அறிவு ஜீவி

தாஇம் Dayim: சீரஞ்சீவி

தாவுது Davud: இறைவனின் அன்புக்குரியவர், ஓர் இறைத்தூதரின் பெயர்

தர்வேஷ் Darwesh: எளியவன், ஃபக்கீர்

தௌலத் Daulath: செல்வம்

த்தால்

ஜபீஹ் Dhabeeh: பலியிடப்பட்டவர், இறைத்தூதர் இஸ்மாஈலைக் குறிக்கும்

ஜபீஹ் இஸ்மாஈல் Dhabeeh Isma-el: இறைத்தூதர் இஸ்மாஈலைக் குறிக்கும்

ஜபீஹு ல்லாஹ் Dhabeehullah: இறைவனின் பாதையில் பலியிடப்பட்டவர், இறைத்தூதர் இஸ்மாஈலைக் குறிக்கும்

ஜகீ Dhaki: கூர்மதியாளன்

ஜாகீர் Dhakir: நினைவு கூர்பவன்

ஜாகீர் ஹு ஈஸன் Dhakir Hussain: நினைவு கூர்பவன், அழகன்

ஜகீர் Dhakeer: மிகவும் நினைவு கூர்பவன்

ஜு ல் ஃபிகார் Dhul Fiqar: அலி அவர்களின் வாள்

ஜு ல்கர்னைன் Dhul Qarnain: இரண்டு கொம்புக்காரர், அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டவர்

ஜு ல்கிஃபுலு Dhul Kifl: ஓர் இறைத்தூதரின் பெயர் பொருள் அறியப்படவில்லை

ஜு ன்னூன் Dhun Noon: இறைத்தூதர் யூனுஸ் அவர்களின் குறிப்புப்பெயர் (நூன் என்றால் மீன்)

ஜஹீன் Dhaheen: மிக்க அறிவாளன்

ரா

ரபீஃ Rabeue : வசந்தம்

ரஹீம் Raheem: கிருபையாளன்

ரஷீத் Rasheed: நேர்வழிபெற்றவன்

ராஜிக் Razique: உணவளிப்பவன்

ரழீ Razhi: திருப்தியடைந்தவன்

ரழியுல் ஹக் Razhiul Haq: வாய்மையில் ஒன்றியவன்

ரழியர் ரஹ்மான் Razhiur Rahman: ரஹ்மானோடு மனம் பொருந்தியவன்

ரழா Razha: மனம் பொருந்தியவன்

ரிழ்வான் Rizhwan: மனம் பொருந்தியவன்

ரதீப் Ratheeb: செழிப்பானவன்

ராஃபீக் Rafeeque: தோழன்

ராஃபிஃ Raafiue: உயர்ந்தவன்

ராஃபீஃ Rafeue: உயர்ந்தவன்

ராஃபீஉஷ்ஷான் Rafeeu sh shaan: உயர் படித்தரம் கொண்டவன்

ரகீப் Raqeeb: கண்காணிப்பாளன்

ரகீக் Raqeeque: மென்மையானவன்

ரமழான் Ramazhan: பொசுக்குபவன்

ருஷ்து Rushd: நேர்வழி

ரய்ஹான் Raihan: நறுமணமிக்கவன்

ரனீம் Raneem: பாடகன்

ஹா

ஹாதிம் Hathim : தய் எனும் பண்டைய அரபுக்குலத்தைச் சார்ந்த பெரியதொரு வள்ளல்.

ஹாஃபிழ் Hafizh: பாதுகாப்பவன்

ஹாகிம் Hakim : அரசாள்பவன்

ஹாமித் Hamid : புகழ்பவன்

ஹமீத் Hameed : புகழ்ப்படுபவன்

ஹம்மாத் Hammad : அதிகமதிகம் புகழ்பவன்

ஹமூத் Hamud : அதிகமதிகம் புகழ்பவன்

ஹாமி Haami: உதவியாளன்

ஹபீப் Habib : பிரியத்திற்குரியவன்

ஹபீபுல்லாஹ் Habibullah : அல்லாஹ்வின் நேசத்திற்குரியவன்

ஹபீபுர் ரஹ்மான் Habibur Rahman : ரஹ்மானின் நேசத்திற்குரியவன்

ஹாரிஸ் Haris : விவசாயி

ஹாரிஸ் Hariss : கண்காணிப்பாளன்

ஹஸீப் Hasib : கணக்கெடுப்பவன், உயர்குடியில் பிறந்தவன்

ஹஸ்ஸான் Hassan : மிக்க அழகானவன்

ஹுஸ்ஸாம் Hussam : கூரிய வான்

ஹஸன் Hasan: நல்லவன், நந்தோற்றம் உடையவன்

ஹஸீன் Haseen: நந்தோற்றம் உடையவன்

ஹுஸைன் Husain: நல்லவன், நந்தோற்றம் உடையவன். கர்பளாவில் உயிர்த்த இறைத்தூதரின் பேரர்.

ஹஸனைன் Hasanain: இமாம் ஹஸனும் இமாம் ஹுஸைனும்

ஹத்தாம் Hattham: பெரும் சிங்கம்

ஹஃபீழ் Hafeez: கண்காணிப்பாளன்

ஹக் Haq: சத்தியம், வாய்மை

ஹிகம் Hikam: விவேகி

ஹகீம் Hakeem: விவேகமானவன், உருது மொழியில் மருத்துவர்

ஹலீஃப் Haleef: உதவியாளன்

ஹலீஃம் Haleem: பெருந்தன்மையாளன்

ஹமீத் Hameed: புகழ்ப்படுபவன்

ஹமீம் Hameem: நெருங்கிய நண்பன்

ஹன்னான் Hannan: அளவில்லாமல் கருணை பொழிபவன், இறைவன்

ஹனீஃப் Haheef: நன்னெறியில் நிலைத்திருப்பவன்

ஹய்ய் Hayy: உயிரோடிருப்பவன், இறைவன்

ஹய்தர் Haider: சிங்கம், அலியவர்களின் சிறப்புப்பெயர்

ஹமதான் Hamadan: புகழ்பவன்

ஹாஸிம் Haasim: முழுமையடைந்தவன்

ஹய்யான் Hayyan: நேசத்திற்குரியவன்

ஹாம் Hamm: வெட்டரிவான்

ஃகா

ஃகாதிம் Khadim: ஊழியன்

ஃகதீம் Kkadeem: சேவகன்

ஃகாலித் Khalid: சிரஞ்சீவி

ஃகாலிக் Khaliq: படைப்பாளன்

ஃகதீப் Khatheeb: பேச்சாளன்

ஃகபீர் Khabeer: விஷயமறிந்தவன்

ஃகலீல் Khaleel: தோழன்

ஃகலீலுல்லாஹ் Khaleelullah: இறைவனின் தோழன்

ஃகலீலுர் ரஹ்மான் Khaleelur Rahman: ரஹ்மானின் தோழன்

ஃகலீக் Khaleeque: நற்குணசீலன்

ஃகலீக் அன்ஜு ம் Khaleeque Anjum : நற்குண நட்சத்திரம்

ஃகாஜா Khaja: தலைவன்

ஃகிழ்ர் Khizhr: அத்தியாயம் அல்கஹஃபில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் இறையடியார்.

தால்

தானிஷ் Danish: அறிவு ஜீவி

தாஇம் Dayim: சிரஞ்சீவி

தாவது Davud: இறைவனின் அன்புக்குரியவர், ஓர் இறைத்தூதரின் பெயர்

தர்வேஷ் Darwesh: எளியவன், ஃபக்கீர்

தௌலத் Daulath: செல்வம்

த்தால்

ஜபீஹ் Dhabeeh: பலியிடப்பட்டவர், இறைத்தூதர் இஸ்மாஈலைக் குறிக்கும்

ஜபீஹ் இஸ்மாஈல் Dhabeeh Isma-el: இறைத்தூதர் இஸ்மாஈலைக் குறிக்கும்

ஜபீஹு ல்லாஹ் Dhabeehullah: இறைவனின் பாதையில் பலியிடப்பட்டவர், இறைத்தூதர் இஸ்மாஈலைக் குறிக்கும்

ஜகீ் Dhaki: கூர்மதியாளன்

ஜாகீர் Dhakir: நினைவு கூர்பவன்

ஜாகீர் ஹு ஸைன் Dhakir Hussain: நினைவு கூர்பவன், அழகன்

ஜகீர் Dhakeer: மிகவும் நினைவு கூர்பவன்

ஜு ல் ஃபிகார் Dhul Fiqar: அலி அவர்களின் வாள்

ஜு ல்கர்னைன் Dhul Qarnain: இரண்டு கொம்புக்காரர், அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டவர்

ஜு ல்கிஃப்லு Dhul Kifl: ஓர் இறைத்தூதரின் பெயர் பொருள் அறியப்படவில்லை

ஐ ன்னான் Dhun Noon: இறைத்தூதர் யூனுஸ் அவர்களின் குறிப்புப்பெயர் (நூன் என்றால் மீன்)

ஐஹீன் Dhaheen: மிக்க அறிவாளன்

ரா

ரபீஃ Rabeue : வசந்தம்

ரஹீம் Raheem: கிருபையாளன்

ரஷீத் Rasheed: நேர்வழிபெற்றவன்

ராஜீக் Razique: உணவளிப்பவன்

ர஝ீ Razhi: திருப்தியடைந்தவன்

ர஝ியுல் ஹக் Razhiul Haq: வாய்மையில் ஒன்றியவன்

ர஝ியூர் ரஹ்மான் Razhiur Rahman: ரஹ்மானோடு மனம் பொருந்தியவன்

ர஝ா Razha: மனம் பொருந்தியவன்

ரீழ்வான் Rizhwan: மனம் பொருந்தியவன்

ரதீப் Ratheeb: செழிப்பானவன்

ரஃபீக் Rafeeque: தோழன்

ராஃபிஃ Raafiue: உயர்ந்தவன்

ரஃபீஃ Rafeue: உயர்ந்தவன்

ரஃபீஉஷ்ஷான் Rafeu sh shaan: உயர் படித்தரம் கொண்டவன்

ரகீப் Raqeeb: கண்காணிப்பாளன்

ரகீக் Raqeeque: மென்மையானவன்

ரமழான் Ramazhan: பொசுக்குபவன்

ருஷ்து Rushd: நேர்வழி

ரய்ஹான் Raihan: நறுமணமிக்கவன்

ரனீம் Raneem: பாடகன்

ஃஜா ZA

ஃஜாஹித் Zahid: உலகப்பற்று அற்றவன்

ஃஜய்த் Zaid: மிகுதியானவன்

ஃஜஹீர் Zahir: ஒளிர்வன்

ஃஜய்யாத் Zayyad: மிகுதியானவன்

ஃஜஈம் Zaeem: தலைவன்

ஃஜய்யன் Zain: அலங்காரம்

ஃஜய்யனுத்தீன் Zainudin: மார்க்கத்தின் அலங்காரம்

ஃஜய்யனூல் ஆபிதீன் Zainul Abidin: அடியார்களின் அலங்காரம்

ஸீன்

ஸமீஃ Sameeue: கேட்பாளன்

ஸஃகீ Sakhi: வள்ளல் (உருது)

ஸலீம் Saleem: நிறைவானவன், சாந்தமானவன்

ஸாலிம் Saalim: நிறைவானவன், சாந்தமானவன்

ஸாமி Saami: உயர்வானவன் (தமிழிலுள்ள தெய்வத்தைக் குறிக்கும் சாமி" அரபிச்சொல்)

ஸாலிக் Saalik: (ஆன்மீக வழியில்) பயணிப்பவன்

ஸாலார் Salar: தளபதி, படைத்தலைவர்

ஸலாம் Salaam: சாந்தமானவன்

ஸய்யாஹ் Sayyah: பாரொங்கும் பயணிப்பவன்

ஸய்யால் Sayyal: ஆற்றொழுங்கு எளியவன்

ஸத்தார் Sattar: மறைப்பவன்

ஸஹீத் Saood: நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

ஸஹீத் Saeed: நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

ஸமாஹீர் Samaheer: வாட்டசாட்டமானவன்

ஸு ல்தான் Sulthan: மன்னன்

ஸு லைமான் Sulaiman : ஓர் இறைத்தூதரின் பெயர். பொருள் அறியப்படவில்லை

ஸல்மான் Salman: நிறைவானவன், சாந்தமானவன்

ஸு ரஜ் Suraj : கதிரவன்

ஸஹீம் Sahim : பங்காளன்

ஸஹல் Sahl: எளியவன்

ஸு ஹைல் Suhail: எளியவன், மென்மையானவன்

ஸிராஜ் Siraj: விளக்கு

ஸிராஜு த்தீன் Sirajuddin: மார்க்க விளக்கு

ஸிராஜ் வஹ்ஹாஜ் Siraj Wahhaj: ஒளிவீசும் விளக்கு

ஷீன்

ஷமீம் Shameem: மணமிக்கவன்

ஷமீமுல் இஸ்லாம் Shameemul Islam: இஸ்லாமின் மணம்கமழுபவன்

ஷரீஃப் Sharif: கண்ணியமானவன்

ஷாகீர் Shakir: நன்றியாளன்

ஷக்கூர் Shakkur: நன்றியாளன்

ஷாதாப் Shaadab: செழிப்பானவன்

ஷாரிஹ் Sharih: தெளிவாக விளக்குபவன்

ஷாதீர் Shathir: அதிபத்திசாலி, பொதுவாக தந்திரக்காரனுக்கு பயன்படுத்துவர்

ஷஹ்பாஸ் Shahbaz: வல்லூறு

ஷாஃபி Shafi: நோயிலிருந்து நிவாரணமளிப்பவன்

ஷாஹித் Shahid: சாட்சியாளன்

ஷஹீத் Shaheed: (சத்தியத்திற்காக உயிர்கொடுத்து) சாட்சியளிப்பவன்

ஷப்பீர் Shabbir: நல்லவன், அழகன். (இமாம் ஹு ஸைனின் சிறப்புப்பெயர்)

ஷஜீஃ Shajeue: வீரன்

ஷு ஜாஃ Shujau: வீரன்

ஷு ஐப் Shuaib: ஓர் இறைத்தூதரின் பெயர், பொருள் அறியப்படவில்லை

ஷஃபீஃ Shafeue: சீபாரிசு செய்பவன்

ஷஃபீக் Shafeeque: பெருந்தன்மையாளன்

ஷ(க்)கீல் Shakeel: அழகிய தோற்றமுடையவன்

ஷம்ஸ் Shams: ஆதவன்

ஷம்ஸு த்தீன் Shamsuddin: மார்க்கத்தின் ஆதவன்

ஷம்ஸு ல் இஸ்லாம் Shamsul Islam: இஸ்லாமின் ஆதவன்

ஷம்ஸு ல் ஹு தா Shamsul Huda : நேர்வழியின் ஆதவன்

ஷம்ஸு ழ் முஹா Shamsuzh Zhuha : பகலவன்

ஷம்ஷீர் Shamsher: வாளைப்போன்றவன்

ஷவ்கத் Shaukath: மதிப்பச்சம், புகழ்

ஷஹாப் Shihab: விண்மீன், உதிரும் நட்சத்திரம், தீக்கங்கு

ஷஹீர் Shaheer: புகழ் பெற்றவன்

ஷேரே ஃகுதா Shere Khuda: இறைவனின் சிங்கம் (அலியவர்களின் சிறப்புப்பெயர்)

சா

சாபீர் Sabir: பொறுமைசாலி

சாதிக் Sadique: உண்மையாளன்

சாஃபி Saafi: சுத்தமானவன்

சாலிஹ் Salih: நேர்மையாளன்

சாஇப் Sa-eb: (நன்னெறியை) அடைந்தவன்

சபாஹ் Sabah: விடியல்

சபாஹு த் தீன் Sabahuddin: மார்க்க விடியல்

சபூர் Saboor: பொறுமைசாலி

சபீஹ் Sabeeh: அழகிய தோற்றமுடையவன்

சிப்கதுல்லாஹ் Sibgathullah: இறைவனின் வர்ணம்

சதீக் Sadeeque: தோழன்

சித்தீக் Siddeeqe: பெரும் வாய்மையாளன்

சஃப்தர் Safdar: படைகளைப் பிளந்துகொண்டு முன்னேறுபவன், அலி அவர்களின் சிறப்புப்பெயர்

சலாஹ் Salah: நல்லவன், நேர்மையாளன்

சலாஹு த்தீன் Salahuddin: மார்க்கத்தை நலமாக்குபவன்

சமீம் Sameem: கலப்பற்றவன்

சய்யிப் Sayyib: நேர்வழியில் நிற்பவன்

சத்ரு Sadr: நெஞ்சம்

சத்ருத்தீன் Sadruddin: மார்க்கத்தின் நெஞ்சம்

ஃஜா ZA

ஃஜாஹித் Zahid: உலகப்பற்று அற்றவன்

ஃஜய்த் Zaid: மிகுதியானவன்

ஃஜாஹிர் Zahir: ஒளிர்வவன்

ஃஜய்யாத் Zayyad: மிகுதியானவன்

ஃஜஈம் Zaeem: தலைவன்

ஃஜய்ன் Zain: அலங்காரம்

ஃஜய்னுத்தீன் Zainudin: மார்க்கத்தின் அலங்காரம்

ஃஜய்னுல் ஆபிதீன் Zainul Abidin: அடியார்களின் அலங்காரம்

ஸீன்

ஸமீஃ Sameeue: கேட்பாளன்

ஸஃகீ Sakhi: வள்ளல் (உருது)

ஸலீம் Saleem: நிறைவானவன், சாந்தமானவன்

ஸாலிம் Saalim: நிறைவானவன், சாந்தமானவன்

ஸாமி Saami: உயர்வானவன் (தமிழிலுள்ள தெய்வத்தைக் குறிக்கும் சாமி" அரபிச்சொல்)

ஸாலிக் Saalik: (ஆன்மீக வழியில்) பயணிப்பவன்

ஸாலார் Salar: தளபதி, படைத்தலைவர்

ஸலாம் Salaam: சாந்தமானவன்

ஸய்யாஹ் Sayyah: பாரெங்கும் பயணிப்பவன்

ஸய்யால் Sayyal: ஆற்றொழுங்கு எளியவன்

ஸத்தார் Sattar: மறைப்பவன்

ஸஹீத் Saood: நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

ஸஈத் Saeed: நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

ஸமாஹீர் Samaheer: வாட்டசாட்டமானவன்

ஸு ல்தான் Sulthan: மன்னன்

ஸு லைமான் Sulaiman : ஓர் இறைத்தூதரின் பெயர். பொருள் அறியப்படவில்லை

ஸல்மான் Salman: நிறைவானவன், சாந்தமானவன்

ஸு ரஜ் Suraj : கதிரவன்

ஸஹீம் Sahim : பங்காளன்

ஸஹ்ல் Sahl: எளியவன்

ஸு ஹைல் Suhail: எளியவன், மென்மையானவன்

ஸிராஜ் Siraj: விளக்கு

ஸிராஜு த்தீன் Sirajuddin: மார்க்க விளக்கு

ஸிராஜ் வஹ்ஹாஜ் Siraj Wahhaj: ஒளிவீசும் விளக்கு

ஷீன்

ஷமீம் Shameem: மணமிக்கவன்

ஷமீமுல் இஸ்லாம் Shameemul Islam: இஸ்லாமின் மணம்கமழுபவன்

ஷரீஃப் Sharif: கண்ணியமானவன்

ஷாகீர் Shakir: நன்றியாளன்

ஷக்கூர் Shakkur: நன்றியாளன்

ஷாதாப் Shaadab: செழிப்பானவன்

ஷாரிஹ் Sharih: தெளிவாக விளக்குபவன்

ஷாதீர் Shathir: அதிபுத்திசாலி, பொதுவாக தந்திரக்காரனுக்கு பயன்படுத்துவர்

ஷஹ்பாஸ் Shahbaz: வல்லூறு

ஷாஃபி Shafi: நோயிலிருந்து நிவாரணமளிப்பவன்

ஷாஹித் Shahid: சாட்சியாளன்

ஷஹீத் Shaheed: (சத்தியத்திற்காக உயிர்கொடுத்து) சாட்சியளிப்பவன்

ஷப்பீர் Shabbir: நல்லவன், அழகன். (இமாம் ஹுஸைனின் சிறப்புப்பெயர்)

ஷஜீஃ Shajeeue: வீரன்

ஷு ஜாஃ Shujau: வீரன்

ஷு ஐப் Shuajib: ஓர் இறைத்தூதரின் பெயர், பொருள் அறியப்படவில்லை

ஷஃபீஃ Shafeeue: சிபாரிசு செய்பவன்

ஷஃபீக் Shafeeque: பெருந்தன்மையாளன்

ஷ(க்)கீல் Shakeel: அழகிய தோற்றமுடையவன்

ஷம்ஸ் Shams: ஆதவன்

ஷம்ஸு த்தீன் Shamsuddin: மார்க்கத்தின் ஆதவன்

ஷம்ஸு ல் இஸ்லாம் Shamsul Islam: இஸ்லாமின் ஆதவன்

ஷம்ஸு ல் ஹு தா Shamsul Huda : நேர்வழியின் ஆதவன்

ஷம்ஸு ழ் முஹா Shamsuzh Zhuha : பகலவன்

ஷம்ஷீர் Shamsher: வாளைப்போன்றவன்

ஷவ்கத் Shaukath: மதிப்பச்சம், புகழ்

ஷஹாப் Shihab: விண்மீன், உதிரும் நட்சத்திரம், தீக்கங்கு

ஷஹீர் Shaheer: புகழ் பெற்றவன்

ஷேரே ஃகுதா Shere Khuda: இறைவனின் சிங்கம் (அலியவர்களின் சிறப்புப்பெயர்)

சா

சாபீர் Sabir: பொறுமைசாலி

சாதிக் Sadique: உண்மையாளன்

சாஃபி Saafi: சுத்தமானவன்

சாலிஹ் Salih: நேர்மையாளன்

சாஇப் Sa-eb: (நன்னெறியை) அடைந்தவன்

சபாஹ் Sabah: விடியல்

சபாஹு த் தீன் Sabahuddin: மார்க்க விடியல்

சபூர் Saboor: பொறுமைசாலி

சபீஹ் Sabeeh: அழகிய தோற்றமுடையவன்

சிப்கதுல்லாஹ் Sibgathullah: இறைவனின் வர்ணம்

சதீக் Sadeeqe: தோழன்

சித்தீக் Siddeeqe: பெரும் வாய்மையாளன்

சஃப்தர் Safdar: படைகளைப் பிளந்துகொண்டு முன்னேறுபவன், அலி அவர்களின் சிறப்புப்பெயர்

சலாஹ் Salah: நல்லவன், நேர்மையாளன்

சலாஹு த்தீன் Salahuddin: மார்க்கத்தை நலமாக்குபவன்

சமீம் Sameem: கலப்பற்றவன்

சய்யிப் Sayyib: நேர்வழியில் நிற்பவன்

சத்ரு Sadr: நெஞ்சம்

சத்ருத்தீன் Sadruddin: மார்க்கத்தின் நெஞ்சம்

ழா

ழாபித் Zhabith: கட்டுப்பாட்டில் வைப்பவன்

ழியா Zhiya: ஒளி

ழியா உல்ஹக் Zhiyaul Haq: சத்தியத்தின் ஒளி

ழியா உத்தீன் Zhiyauddin: மார்க்கத்தின் ஒளி

ழய்கம் Zhaykam: கீர்க்கிழிக்கும் சிங்கம்

ழவ்ரேஸ் Zhawres: ஒளியைப் பரப்புவன்

த்தா

த்தாஹீர் Thahir: சூயவன்

த்தாலிஃ Thaliue: உதயன்

த்தலீக் Thalique: புன்னகை பூப்பவன்

த்தலீக்குல் லிஸான் Thaliqul Lisan: சொல்லேருழவன்

த்தாஹா Thaha: அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம்

த்தஹூர் Thahir: மிகவும் தூயவன்

த்தய்யார் Thayyar: சிறகடித்துப் பறப்பவன்

த்தீப் Theeb: மணமிக்கவன்

த்தய்யீப் Thayyib: சிறந்தவன்

ளாத்

ளாஹீர் Lhahir: வெளிப்படையானவன்

ளரீஃப் Lharif: பேச்சில் மிருதுவானவன்

ளஃபர் Lhafar: வெற்றி

ளஃபருல் ஹக் Lhafarul Haq: சத்தியத்தின் வெற்றி

ளஃபர் முராத் Lhafarul Murad: நினைத்ததை முடிப்பவன்

ளஹூர் Lhahir: வெளிப்படையானவன்

ளஹீர் Lhaheer: உதவியாளன்

ளஹீருத் தீன் Lhaheeruddin: மார்க்கத்தின் உதவியாளன்

ளஹீருல் இஸ்லாம் @ Lhaheerul Islam: இஸ்லாமின் உதவியாளன்

ளஹீருல் ஹக் íU Lhaheerul Haq: சத்தியத்தின் உதவியாளன்

ளஃபர் இஸ்ஸத் Lhafar Izzath: வெற்றிபெற்றோன், மரியாதைக்குரியோன்

அய்யன்

அதீல் Adheel: நீதிமான். நீதி என்ற பொருளைத்தரும் அதீல் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
(காண்க: 49:09)

அ(க்)கீல் Aqeel: அறிவுமிக்கவன். அறிவு என்ற பொருளைத்தரும் அக்ல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(காண்க: 02:44)

அம்மார் Ammar: வளப்படுத்துபவன்

அலி Alee: உயர்வானவன்.

ஆ(க்)கில் Aaqil: அறிவுமிக்கவன். அறிவு என்ற பொருளைத்தரும் அகல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். (காண்க: 02:44)

ஆதில் Aadhil: நீதிமான். நீதி என்ற பொருளைத்தரும் அதல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. (காண்க:49:09)

ஆபித் Aabid: வணக்கசாலி. வணக்க வழிபாடு என்ற பொருளைத்தரும் இபாதத் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். (காண்க: 109:04)

ஆமீர் Aamir: வளப்படுத்துபவன்.

ஆஷிக் Aashique: நேசிப்பவன்.

உஸ்ஸாமுத்தீன் Uzzamuddin: மார்க்கத்தில் மிகவும் உறுதியானவன்

அமீத் Aameedh: தூண்போன்றவன்

இரீன் Ereen: சிங்கத்தின் பிடறிமுடி

அஸ்ஸாமுத்தீன் Azzamuddin: மார்க்கத்தில் மிகவும் உறுதியானவன்

அலாஉத் தீன் Alauddin: தீனின் மேன்மை

அஸ்ஸாம் அமீன் Azzam Ameen: உறுதிமிக்கவன், நேர்மையாளன்

அப்துர் ரஹ்மான் அஸ்ப் Abdur Rahman Azb: பொங்கும் கருணையாளனின் அடிமை, இளங்குமரன்

அஹுத் ஸயீப் Ahud Saif: உறுதிமிக்கவன் ,வாளைப்போன்றவன்

ஆலி ஸஈத் Aalee Saeed: உயர்ந்தவன், நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

ஆரிஃப் Aarif: அறிந்தவன்

ஆஸிம் Aasim: குற்றங்குறையற்றவன்

ஆதில் Aadhil: நீதிமான்

ஆஸிஃப் Aasif: நற்குணமுடையவன்

இம்ரான் Imran: வளப்படுத்துபவன். (அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம், மர்யமின் தந்தை, முஸா அலைஹிஸ்ஸலாமின் தந்தையின் பெயர்)

இர்ஃபான் Irfan: தெளிவானவன். அறிந்திருப்பவன். அர்ஃப என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 66:03)

உபைத் Ubaid: அடிமை என்ற பொருளைத்தரும் அப்து என்ற சொல்லின் குறுஞ்சொல்லாக்கம் ஆகும் இது. இளவல் என்ற பொருள் தருவது. (இளம்அடிமை) தனித்து வைக்கக்கூடாது. அஸ்மாஉல் ஹு ஸ்னாவோடு இணைத்தே வைக்கவேண்டும்

கயன்

காலிப் Galib: வலியவன்

காஸி Gazi: (இறைநிராகரிப்பாளர்களோடு) போராடும் போராளி

கழன்ஃபர் Gazhanfar: வீரமறவன்

காஃபிர் Gaafir: மன்னிப்பவன்

கஃப்பார் Gaffar: மிகவும் மன்னிப்பவன்

கஃபூர் Gafur: மிகவும் மன்னிப்பவன்

கனி Gani: செல்வந்தன், தேவையற்றவன்

கவ்ஸ் Gaus: கோரிக்கைகளை நிறைவேற்றுவவன்

குலாம் Gulam:அடிமை

குலாமுல்லாஹ் Gulamullah: அல்லாஹ்வின் அடிமை

ழா

ழாபித் Zhabith: கட்டுப்பாட்டில் வைப்பவன்

ழியா Zhiya: ஒளி

ழியா உல்ஹக் Zhiyaul Haq: சத்தியத்தின் ஒளி

ழியா உத்தீன் Zhiyauddin: மார்க்கத்தின் ஒளி

ழய்கம் Zhaykam: கீரிக்கழிக்கும் சிங்கம்

ழவ்ரேஸ் Zhawres: ஒளியைப் பரப்புவவன்

த்தா

த்தாஹிர் Thahir: தூயவன்

த்தாலிஃ Thaliue: உதயன்

த்தலீக் Thalique: புன்னகை பூப்பவன்

த்தலீக்குல் லிஸான் Thaliqul Lisan: சொல்லேருழவன்

த்தாஹா Thaha: அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம்

த்தஹூர் Thahur: மிகவும் தூயவன்

த்தய்யார் Thayyar: சிறகடித்துப் பறப்பவன்

த்தீப் Theeb: மணமிக்கவன்

த்தய்யிப் Thayyib: சிறந்தவன்

ளாத்

ளாஹீர் Lhahir: வெளிப்படையானவன்

ளரீஃப் Lharif: பேச்சில் மிருகுவானவன்

ளஃபர் Lhafar: வெற்றி

ளஃபருல் ஹக் Lhafarul Haq: சத்தியத்தின் வெற்றி

ளஃபர் முராத் Lhafarul Murad: நனைத்ததை முடிப்பவன்

ளஹூர் Lhahur: வெளிப்படையானவன்

ளஹீர் Lhaheer: உதவியாளன்

ளஹீருத் தீன் Lhaheeruddin: மார்க்கத்தின் உதவியாளன்

ளஹீருல் இஸ்லாம் @ Lhaheerul Islam: இஸ்லாமின் உதவியாளன்

ளஹீருல் ஹக் fU Lhaheerul Haq: சத்தியத்தின் உதவியாளன்

ளஃபர் இஸ்ஸத் Lhafar Izzath: வெற்றிபெற்றோன், மரியாதைக்குரியோன்

அய்யின்

அதீல் Adheel: நீதிமான். நீதி என்ற பொருளைத்தரும் அதல் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
(காண்க: 49:09)

அ(க்)கீல் Aqeel: அறிவுமிக்கவன். அறிவு என்ற பொருளைத்தரும் அக்ல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(காண்க: 02:44)

அம்மார் Ammar: வளப்படுத்துபவன்

அலி Alec: உயர்வானவன்.

ஆ(க்)கீல் Aaqil: அறிவுமிக்கவன். அறிவு என்ற பொருளைத்தரும் அக்ல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(காண்க: 02:44)

ஆதில் Aadhil: நீதிமான். நீதி என்ற பொருளைத்தரும் அதல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
(காண்க:49:09)

ஆபித் Aabid: வணக்கசாலி. வணக்க வழிபாடு என்ற பொருளைத்தரும் இபாதத் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். (காண்க: 109:04)

ஆமீர் Aamir: வளப்படுத்துபவன்.

ஆஷிக் Aashique: நேசிப்பவன்.

உஸ்ஸாமுத்தீன் Uzzamuddin: மார்க்கத்தில் மிகவும் உறுதியானவன்

அமீத் Aameedh: தூண்போன்றவன்

இரீன் Ereen: சிங்கத்தின் பிடறிமுடி

அஸ்ஸாமுத்தீன் Azzamuddin: மார்க்கத்தில் மிகவும் உறுதியானவன்

அலாஉத் தீன் Alauddin: தீனின் மேன்மை

அஸ்ஸாம் அமீன் Azzam Ameen: உறுதிமிக்கவன், நேர்மையாளன்

அப்துர் ரஹ்மான் அஸ்ப் Abdur Rahman Azb: பொங்கும் கருணையாளனின் அடிமை, இளங்குமரன்

அஹுத் ஸயீஃப் Ahud Saif: உறுதிமிக்கவன் ,வாளைப்போன்றவன்

ஆலி ஸஈத் Aalee Saeed: உயர்ந்தவன், நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

ஆரிஃப் Aarif: அறிந்தவன்

ஆஸிம் Aasim: குற்றங்குறையற்றவன்

ஆதில் Aadhil: நீதிமான்

ஆஸிஃப் Aasif: நற்குணமுடையவன்

இம்ரான் Imran: வளப்படுத்துபவன். (அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம், மர்யமின் தந்தை, முஸா அலைஹிஸ்ஸலாமின் தந்தையின் பெயர்)

இர்ஃபான் Irfan: தெளிவானவன். அறிந்திருப்பவன். அரஃபு என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 66:03)

உபைத் Ubaid: அடிமை என்ற பொருளைத்தரும் அப்து என்ற சொல்லின் குறுஞ்சொல்லாக்கம் ஆகும் இது. இளவல் என்ற பொருள் தருவது. (இளம்அடிமை) தனித்து வைக்கக்கூடாது. அஸ்மாஉல் ஹு ஸ்னாவோடு இணைத்தே வைக்கவேண்டும்

கயீன்

காலிப் Galib: வலியவன்

காஸி Gazi: (இறைநிராகரிப்பாளர்களோடு) போராடும் போராளி

கழன்ஃபர் Gazhanfar: வீரமறவன்

காஃபிர் Gaafir: மன்னிப்பவன்

கஃப்பார் Gaffar: மிகவும் மன்னிப்பவன்

கஃபூர் Gafur: மிகவும் மன்னிப்பவன்

கனீ Gani: செல்வந்தன், தேவையற்றவன்

கவ்ஸ் Gaus: கோரிக்கைகளை நிறைவேற்றுபவன்

குலாம் Gulam:அடிமை

குலாமுல்லாஹ் Gulamullah: அல்லாஹ்வின் அடிமை

ளாத்

ளாஹீர் Lhahir: வெளிப்படையானவன்

ளரீஃப் Lharif: பேச்சில் மிருதுவானவன்

ளஃபர் Lhafar: வெற்றி

ளஃபருல் ஹக் Lhafarul Haq: சத்தியத்தின் வெற்றி

ளஃபர் முராத் Lhafarul Murad: நினைத்ததை முடிப்பவன்

ளஹூர் Lhahur: வெளிப்படையானவன்

ளஹீர் Lhaheer: உதவியாளன்

ளஹீருத் தீன் Lhaheeruddin: மார்க்கத்தின் உதவியாளன்

ளஹீருல் இஸ்லாம் ® Lhaheerul Islam: இஸ்லாமின் உதவியாளன்

ளஹீருல் ஹக் iU Lhaheerul Haq: சத்தியத்தின் உதவியாளன்

ளஃபர் இஸ்ஸத் Lhafar Izzath: வெற்றிபெற்றோன், மரியாதைக்குரியோன்

அய்யின்

அதீல் Adheel: நீதிமான். நீதி என்ற பொருளைத்தரும் அதீல் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
(காண்க: 49:09)

அ(க்)கீல் Aqeel: அறிவுமிக்கவன். அறிவு என்ற பொருளைத்தரும் அக்ல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(காண்க: 02:44)

அம்மார் Ammar: வளப்படுத்துபவன்

அலீ Alee: உயர்வானவன்.

ஆ(க்)கீல் Aaqil: அறிவுமிக்கவன். அறிவு என்ற பொருளைத்தரும் அக்ல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(காண்க: 02:44)

ஆதீல் Aadhil: நீதிமான். நீதி என்ற பொருளைத்தரும் அதீல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
(காண்க:49:09)

ஆபித் Aabid: வணக்கசாலி. வணக்க வழிபாடு என்ற பொருளைத்தரும் இபாதத் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். (காண்க: 109:04)

ஆமீர் Aamir: வளப்படுத்துபவன்.

ஆஷிக் Aashique: நேசிப்பவன்.

உஸ்ஸாமுத்தீன் Uzzamuddin: மார்க்கத்தில் மிகவும் உறுதியானவன்

அமீத் Aameedh: தூண்போன்றவன்

இரீன் Ereen: சிங்கத்தின் பிடறிமுடி

அஸ்ஸாமுத்தீன் Azzamuddin: மார்க்கத்தில் மிகவும் உறுதியானவன்

அலாஉத் தீன் Alauddin: தீனின் மேன்மை

அஸ்ஸாம் அமீன் Azzam Ameen: உறுதிமிக்கவன், நேர்மையாளன்

அப்துர் ரஹ்மான் அஸ்ப் Abdur Rahman Azb: பொங்கும் கருணையாளனின் அடிமை, இளங்குமரன்

அஹுத் ஸய்யூப் Ahud Saif: உறுதிமிக்கவன் ,வாளைப்போன்றவன்

ஆலி ஸாத்த் Aalee Saeed: உயர்ந்தவன், நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

ஆரிஃப் Aarif: அறிந்தவன்

ஆஸிம் Aasim: குற்றங்குறையற்றவன்

ஆதில் Aadhil: நீதிமான்

ஆஸிஃப் Aasif: நற்குணமுடையவன்

இம்ரான் Imran: வளப்படுத்துபவன். (அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம், மர்யமின் தந்தை, முஸா அலைஹிஸ்ஸலாமின் தந்தையின் பெயர்)

இர்ஃபான் Irfan: தெளிவானவன். அறிந்திருப்பவன். அர்ஃபு என்ற சொல்லில் இருந்து தோன்றியது. (காண்க : 66:03)

உபைத் Ubaid: அடிமை என்ற பொருளைத்தரும் அப்து என்ற சொல்லின் குறுஞ்சொல்லாக்கம் ஆகும் இது. இளவல் என்ற பொருள் தருவது. (இளம்அடிமை) தனித்து வைக்கக்கூடாது. அஸ்மாஉல் ஸன்னாவோடு இணைத்தே வைக்கவேண்டும்

ஃபா

ஃபவாஸு ல் ஃபவாஸ் Fawazul Fawaz : தேர்ச்சி பெற்றோரிலும் தேர்ச்சிபெற்றவன்

ஃபுவாத் அஹ்மத் Fuwaz Ahmad : மனமுடையவன், அதிகமாக புகழ்பவன்

ஃபஹ்த் ஃபாயிஸ் Fahd Fayiz : சிறுத்தை, வெற்றிபெற்றோன்

ஃபஹ்த் Fahd : சிறுத்தை

ஃபவ்ஸான் Fawzan : வெற்றிபெற்றோன்

ஃபாஸில் Fazil : சிறந்தவன்

ஃபயாஸ் Fayaz : வெற்றிபெற்றோன்

ஃபாருக் Faruque : (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துப் பார்ப்பவன்.

ஃபைஸல் Faisal : நடுவர்

ஃபத்தாஹ் Faththah : வெற்றியாளன்

ஃபாதீஹ் Fathih : வெற்றியாளன்

ஃபா(க்)கீர் Fakir : சிந்தனையாளன்

ஃபுர்க்கான் Furqan : (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துப் பார்ப்பவன்.

ஃபதூஹ் Fathuh : வெற்றியாளன்

ஃபர்ஹான் Farhan : மகிழ்ச்சியில் திளைப்பவன்

ஃபய்ரோஸ் Fairoz : வெற்றியாளன்

ஃபஹீம் Faheem : புத்திசாலி, கூர்மதியாளன்

ஃபஹ்மீத் Fahmeed : புத்திசாலி

க்காஃப்

காதீர் Qadir : ஆற்றலுடையவன்

காசிம் Qasim : விநியோகிப்பவன்

கானிஃ Qaniue : போதுமென்ற மனமுடையவன்

காஇத் Qa-id : தலைவன்

காஇமுஸ்ஸமான் Qayimuz Zaman : என்றென்றும் தலைவன் ஷீஆக்களின் இமாம்கள் அழைக்கப்படுவது

கதீம் Qadeem : ஆதிமுதல்வன்

கதீர் Qadeer : வல்லமை பெற்றவன்

குதுப் Qutub : திருகையின் அச்சு, (வட,தென்)குருவம், (தரீக்கா கொள்கையின்படி) குறிப்பிட்டதொரு பகுதியை தன்னுடைய ஆன்மவலிமையால் ஆளும் வலியுல்லாஹ்

கலந்தர் Qalandar : உலகத்திலும் மார்க்கத்திலும் பற்று அற்றவர்

கலந்தர் மஸ்தான் Qalandar Mastan : உலகத்திலும் மார்க்கத்திலும் பற்று அற்றவர், பைத்தியம் போன்றவர்

கமர் Qamar : முன்றாம்பிறை

கமருத்தீன் Qamaruddin : மார்க்கத்தின் பிறை

கமரைன் Qamarain : சூரிய சந்திரன்

கவீ Qawi : வலிமையானவன்

கய்யூம் Qayyum : சிரஞ்சீவி, உறுதியானவன்

கா

காதிப் Katib : எழுபவன்

காழிம் Kazhim : கோபத்தை அடக்கியாள்பவன், (ஷீஆக்களின்) இமாம் முஸா ரழா வின் சிறப்புப்பெயர்

காமில் Kamil : முழுமையானவன்

கபீர் Kabeer : பெரியவன்

கசீர் Kaseer : மிக்கவன்

கரம் Karam : கிருபை

கரீம் Karim : கிருபையாளன்

கிஃபாயத் Kifayath : நிறைவானவன்

கஃபீல் Kafeel : பொறுப்பாளன்

கலீம் Kaleem : பேசுபவன்

கலீமுல்லாஹ் Kaleemullah : இறைவனோடு பேசியவர்

கலாம் Kalaam : பேச்சு

கலாமுல்லாஹ் Kalamullah : இறைவனின் பேச்சு

கமால் Kamal : நிறைவு

கமாலுத்தீன் Kamaluddin : மார்க்கத்தில் நிறைவானவன்

கவ்சர் Kavsar : ஒரு சுவன ஓடை

லா

லாஇக் Laique : தகுந்தவன்

லபீப் Labeeb : அறிவுக் கூர்மையுடையவன்

லுத்ஃப் Luthf : அருட்கொடை

லுத்ஃபுல்லாஹ் Luthfullah : இறைவனின் கொடை

லதீஃப் Latheef : மென்மையானவன், பெருந்தன்மையாளன்

லுக்மான் Luqman : இறைமறை அல்குர்ஆன் அறிமுகப்படுத்தும் விவேகமுள்ள ஓர் இறையடியார்

லூத் Looth : சோதோம் (Sodom) நகருக்கு அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர், பொருள் அறியப்படவில்லை

லியாகத் Liyaqath : தக்க அம்சம் பொருந்தியவன்

லய்யிக் Layyique: தகுந்தவன்

லய்யின் Layyin: மென்மையானவன்

லைஸ் Lays : சிங்கம்

ஃபா

ஃபவாஸு ல் ஃபவாஸ் Fawazul Fawaz : தேர்ச்சி பெற்றோரிலும் தேர்ச்சிபெற்றவன்

ஃபுவாத் அஹ்மத் Fuwaz Ahmad : மனமுடையவன், அதிகமாக புகழ்பவன்

ஃபஹ்த் ஃபாயிஸ் Fahd Fayiz : சிறுத்தை, வெற்றிபெற்றோன்

ஃபஹ்த் Fahd : சிறுத்தை

ஃபவ்ஸான் Fawzan : வெற்றிபெற்றோன்

ஃபாஸில் Fazil : சிறந்தவன்

ஃபயாஸ் Fayaz : வெற்றிபெற்றோன்

ஃபாருக் Faruque : (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துப் பார்ப்பவன்.

ஃபைஸல் Faisal : நடுவர்

ஃபத்தாஹ் Faththah : வெற்றியாளன்

ஃபாதிஹ் Fathih : வெற்றியாளன்

ஃபா(க்)கீர் Fakir : சிந்தனையாளன்

ஃபுர்க்கான் Furqan : (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துப் பார்ப்பவன்.

ஃபதூஹ் Fathuh : வெற்றியாளன்

ஃபர்ஹான் Farhan : மகிழ்ச்சியில் திளைப்பவன்

ஃபய்ரோஸ் Fairoz : வெற்றியாளன்

ஃபஹீம் Faheem : புத்திசாலி, கூர்மதியாளன்

ஃபஹ்மீத் Fahmeed : புத்திசாலி

ஃக்காஃப்

காதீர் Qadir : ஆற்றலுடையவன்

காசிம் Qasim : விநியோகிப்பவன்

கானிஃ Qaniue : போதுமென்ற மனமுடையவன்

காஇத் Qa-id : தலைவன்

காஇமுஸ்ஸமான் Qayimuz Zaman : என்றென்றும் தலைவன் ஷீஆக்களின் இமாம்கள் அழைக்கப்படுவது

கதீம் Qadeem : ஆதிமுதல்வன்

கதீர் Qadeer : வல்லமை பெற்றவன்

குதுப் Qutub : திருகையின் அச்சு, (வட,தென்)குருவம், (தரீக்கா கொள்கையின்படி) குறிப்பிட்டதொரு பகுதியை தன்னுடைய ஆன்மவலிமையால் ஆளும் வலியுல்லாஹ்

கலந்தர் Qalandar : உலகத்திலும் மார்க்கத்திலும் பற்று அற்றவர்

கலந்தர் மஸ்தான் Qalandar Mastan : உலகத்திலும் மார்க்கத்திலும் பற்று அற்றவர், பைத்தியம் போன்றவர்

கமர் Qamar : மூன்றாம்பிறை

கமருத்தீன் Qamaruddin : மார்க்கத்தின் பிறை

கமரைன் Qamarain : சூரிய சந்திரன்

கவீ Qawi : வலிமையானவன்

கய்யூம் Qayyum : சிரஞ்சீவி, உறுதியானவன்

கா

காதிப் Katib : எழுபவன்

காழிம் Kazhim : கோபத்தை அடக்கியாள்பவன், (ஷீஆக்களின்) இமாம் முஸா ரழா வின் சிறப்புப்பெயர்

காமில் Kamil : முழுமையானவன்

கபீர் Kabeer : பெரியவன்

கசீர் Kaseer : மிக்கவன்

கரம் Karam : கிருபை

கரீம் Karim : கிருபையாளன்

கிஃபாயத் Kifayath : நிறைவானவன்

கஃபீல் Kafeel : பொறுப்பாளன்

கலீம் Kaleem : பேசுபவன்

கலீமுல்லாஹ் Kaleemullah : இறைவனோடு பேசியவர்

கலாம் Kalaam : பேச்சு

கலாமுல்லாஹ் Kalamullah : இறைவனின் பேச்சு

கமால் Kamal : நிறைவு

கமாலுத்தீன் Kamaluddin : மார்க்கத்தில் நிறைவானவன்

கவ்சர் Kavsar : ஒரு சுவன ஓடை

லா

லாஇக் Laique : தகுந்தவன்

லபீப் Labeeb : அறிவுக் கூர்மையுடையவன்

லுத்ஃப் Luthf : அருட்கொடை

லுத்ஃபுல்லாஹ் Luthfullah : இறைவனின் கொடை

லதீஃப் Latheef : மென்மையானவன், பெருந்தன்மையாளன்

லுக்மான் Luqman : இறைமறை அல்குர்ஆன் அறிமுகப்படுத்தும் விவேகமுள்ள ஓர் இறையடியார்

லூத் Looth : சோதோம் (Sodom) நகருக்கு அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர், பொருள் அறியப்படவில்லை

லியாகத் Liyaqath : தக்க அம்சம் பொருந்தியவன்

லய்யீக் Layyique: தகுந்தவன்

லய்யின் Layyin: மென்மையானவன்

லைஸ் Lays : சிங்கம

மாஜித் Majid : கண்ணியமானவன்

மஜீத் Majeed : கண்ணியமானவன்

மாஹிர் Mahir : நிபுணன்

மாலிக் Maalik: தலைவன், அரசன்

மலிக் Malik : தலைவன், அரசன்

மஃமூன் Maumoon : பாதுகாக்கப்பட்டவன்

முபாஹ் Mubah : ஆகுமானவன்

முபாரக் Mubarak : வளமுடையவன்

முப்தஸிம் Mubtasim : புன்முறுவல் பூப்பவன்

முதபஸ்ஸிம் Mutabassim : புன்முறுவல் பூப்பவன்

மப்ரூர் Maburur : குற்றங்களை விட்டும் தூயவன், ஏற்றுக்கொள்ளப்பட்டவன்

முபஷ்ஷிர் Mubashshir: நன்மாராயம் அளிப்பவன்

முபஷ்ஷர் Mubashshar : நன்மாராயம் அளிக்கப்பட்டவன்

முபஸ்ஸர் Mubassir : பார்ப்பவன்

முபீன் Mubeen : வெளிப்படையானவன்

முதபர்ருக் Mutabarruk : வளமுடையவன்

முதகத்திம் Mutaqaddim : முன்னேறுபவன்

முத்தக்கீ Muttaqi : இறையச்சம் மிகுந்தவன்

முதம்மீம் Mutammim : நிறைவாக்குபவன்

முதயக்கின் Mutayaqqin : ஆணித்தரமாக நம்புவன்

மதீன் Mateen : உறுதியானவன்

முஸாப் Musab : நன்மைகளுக்கு உரியவன்

முஜாஹித் Mujahid : இறைவழியில் போராடுபவன்

முஜ்தபா Mujtaba : தேர்ந்தெடுக்கப்பட்டவன்

முஜ்தஹித் Mujtahid : இடைவிடாது முயற்சிப்பவன்

முஜத்தித் Mujaddid : புதுப்பிப்பவன்

முஜீப் Mujeeb : விடையளிப்பவன்

முஹாஸின் Muhasin : அழகானவன்

மஹ்பூப் Mahboob : நேசத்திற்குரியவன்

முஹ்ஸின் Muhsin : அழகானவன்

மஹ்ஃபூழ் Mahfooz : பாதுகாக்கப்பட்டவன்

முஹிக் Muhique : உண்மை பேசுபவன்

மஹ்மூத் Mahmood : புகழப்படுபவன்

முஹம்மத் Muhammed : புகழப்படுபவன்

முஹ்யுத்தீன் Muh-uddin : மார்க்கத்தை உயிர்ப்பிப்பவன்

முஃக்தார் Mukhtar : சுய அதிகாரம் உடையவன்

மஃக்தூம் Makhdum : பணிவிடை செய்யப்படுபவன்

முதப்பிர் Mudabbir : அலசி ஆராய்பவன்

முர்தழா Murtazha : திருப்தி கொள்ளப்பட்டவன்

முர்தஃபிஃ Murtafiue : உயர்ந்தவன்

மீர்ஸா Mirza : இளவரசன், மொகல் வம்சத்து பெயர்

முர்ஷித் Murshid : நேர்வழிகாட்டுபவன்

மர்கூஸ் Marsoos : மிகவும் உறுதியாக்கப்பட்டது

மர்ஃபூஃ Marfooue : உயர்த்தப்பட்டவன்

முஸய்யப் Musayyab : அலங்காரமானவன்

முஸய்யன் Muzayyan : அலங்கரிக்கப்பட்டவன்

முஸாஇத் Musayid : உதவியாளன்

முஸப்பிஹ் Musabbih : சுப்ஹானல்லாஹ் சொல்பவன்

மஸ்பூக் Masbooq : முன்னேறுபவன்

முஸ்தானிஸ் Mustanis : கிருபை உடையவன்

முஸ்தஹப் Mustahab : பிரியமானவன்

முஸ்தஹ்ஸன் Mustahsan : நல்லவன், விருப்பத்திற்குரியவன்

முஸ்தகீம் Mustaqim : நேரியவன்

மஸஹ்த் Mas-ud : பாக்கியம் பொருந்தியவன்

முஸ்லிம் Muslim : கீழ்ப்படிபவன்

மஸஹ் Maseeh : இறந்தோரை உயிர்ப்பித்ததால் இறைத்தூதர் ஈஸா (அலை)விற்கு கிடைத்த சிறப்புப்பெயர்

முஷ்தாக் Mushtaque : ஆர்வமுடையவன்

முஷர்ஈப் Musharraf : கண்ணியம் அளிக்கப்பட்டவன்

முசாஹிப் Musaahib : தோழன்

முசாலிஹ் Musalih : நன்மையாளன்

மிஸ்பாஹ் Misbah : ஒளிவிளக்கு

மிஸ்பாஹு ல் ஹஸன் Misbahul Hasan : அழகிய ஒளிவிளக்கு

மஸஹுப் Mashoob : கூட இருப்பவன்

முஸ்தஃபா Musthafa : தேர்ந்தெடுக்கப்பட்டவன்

முஸ்லிஹ் Muslih : சீர்திருத்தம் செய்பவன்

முசம்மம் Musammam : மிக உறுதியானவன்

முசீப் Museeb : விஷயங்களின் அடியாழத்தை அடைபவன்

முசைக்கல் Musaiqal : ஒளியேற்றப்பட்டவன்

முதய்யிப் Mutayyib : நறுமணமிக்கவன்

முதீஃ Mutie : கீழ்ப்படிபவன்

முழ்ஹிர் Muzh-hir : வெளிப்படுத்துபவன்

முஆவின் Mu-aawin : உதவியாளன்

முஆஹித் Muaahid : உடன்படிக்கையாளன்

முஃதஸிம் Mu-tasim : சார்ந்திருப்பவன்

மஃகூம் Mausoom : கள்ளங்கபடு, குற்றங்குறையற்றவன்

மஃமூர் Maumoor : வளமுடையவன்

முஈன் Mueen : உதவியாளன்

முக்னீ Mugnee : தேவையற்றவன்

முஃபர்ஹிஹ் Mufarrih : மகிழ்ச்சி அடையச் செய்பவன்

முஃபீத் Mufeed : பயன்பாடுடையவன்

முஃபீழ் Mufeezh : வளமடைய வைப்பவன்
 முகத்தல் Muqaddas : புண்ணியமடைந்தவன்
 முக்ஸித் Muqsidh : நீதிமான்
 முல்லா Mullah : அறிஞன், சீறந்தவன் (மவ்வா என்பதன் சுறுக்கம்)
 முலாதிஃப் Mulaathif : நல்லவன், பெருந்தன்மையாளன்
 முன்னா Munna : குட்டிப்பையனுக்கான சுட்டிச்சொல்
 மன்னான் Mannan : மிகவும் பெருந்தன்மை புரிபவன்
 மன்கூர் Mansur : உதவிசெய்யப்பட்டவன்
 மன்மூர் Manlhur : ஏற்றுக்கொள்ளப்பட்டவன்
 முனவ்வர் Munawwar : ஒளியேற்றப்பட்டவன்
 முனீர் Muneer : ஒளிர்வவன்
 முனீப் Muneeb : (இறைவனிடம்) திரும்புவவன்
 முவாஹிப் Muwahib : கிருபையாளன்
 முவஹ்ஹித் Muwahhid : ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவன்
 மர்ஃபூஃப் Marfuf : ஒளிர்வவன்
 முஅய்யித் Muayyid : வலியுறுத்துபவன்
 முஅக்கீர் Muaqqqir : கண்ணியம் அளிக்கப்பட்டவன்
 மவ்வா பஃக்ஷ் Maula Bakhsh : இறைவனின் அருட்கொடை
 முஃமின் Mu-min : இறைநம்பிக்கையாளன்
 முனிஸ் Munis : நேசமுடையவன்
 முவஹ்ஹிப் Muwahhab : அருட்கொடையளிக்கப்பட்டவன்
 மஹ்தி Mahdee : வழிகாட்டி

நூன்

நஸீர் Naseer : உதவி செய்யப்படுபவன்
 நாஸீர் Naasir : உதவி செய்யப்படுபவன்
 நபீல் Nabeel : கௌரவமானவன்
 நஃபீஸ் Nafees : மதிப்பு மிக்கவன், தூயவன்
 நஜீப் Najib : கண்ணியமானவன், அறிவாளி
 நவஃபல் Naufal : மிகுதியானவன்
 நாஸிஹ் அமீன் Nasih Ameen : அறவுரை நல்குபவன், நேர்மையாளன். (காண்க : 7 : 68)
 நாளீர் Nalhir : கண்காணிப்பவன்
 நாஹிம் Nalhim : முறைப்படுத்துபவன்
 நாஇம் Na-im : மிருதுவான தன்மை கொண்டவன்
 நஃம் Naeem : மனோரம்யமானவன், அருட்கொடைகள் பெற்றவன்

நுஜம் Nu-aim : மனோரம்யமானவன், அருட்கொடைகள் பெற்றவன்
 நஈமுல்லாஹ் Naeemullah : இறைவனின் அருட்கொடை
 நுஃமான் Nu-maan : அருட்கொடைகள் பெற்றவன்
 நாஸிஹ் Nasih : அறிவுரைகள் நல்குபவன்
 நஸூ ஹ் Nasuh : கலப்பற்றவன், தூயவன்
 நிழாம் Nizham : முறையான அமைப்பு
 நிழாமுத்தீன் Nizhamuddin : மார்க்கத்தின் முறையான அமைப்பு
 நழீர் Nazhir : சரிசமமானவன்
 நழீஃப் Nazheef : பரிசுத்தமானவன்
 ந(க்)கீப் Naqeeb : விஷயஞானம் மிக்க தலைவர்
 ந(க்)கீ Naqi : சுத்தமானவன்
 நவாஸ் Nawas : உயர்த்துபவன், கண்ணியப்படுத்துபவன்
 நவால் Naval : பெருந்தன்மையாளன்
 நூஹ் Nooh : ஓர் இறைத்தூதரின் பெயர். பொருள் அறியப்படவில்லை.
 நூர் Noor : ஒளி
 நூருத்தீன் Nooruddin : மார்க்கத்தின் ஒளி
 நூருல் இஸ்லாம் Noorul Islam : இஸ்லாமின் ஒளி
 நூருல் ஹு தா Noorul Huda : நேர்வழியின் ஒளி
 நூருல் ஹக் Noorul Haq : சத்தியத்தின் ஒளி
 நூருல் மனார் Noorul Manar : கலங்கரை விளக்கத்தின் ஒளி
 நூருல் அமீன் Noorul Ameen : நேர்மையாளனின் ஒளி
 நஸ்ருத்தீன் Nasruddin : மார்க்கத்தின் வெற்றி
 வா
 வாஸிக் Wasiq : உறுதியானவன்
 வாஜித் Wajid : அடைபவன், இருப்பை அளிப்பவன்
 வாஹித் Wahid : ஒருவன்
 வாரிஸ் Wariss : வாரிசு
 வாஹிப் Wahib : கொடையாளன்
 வஹ்ஹாப் Wahhab : அள்ளி அள்ளி கொடுப்பவன்
 வதூத் Wadud : நண்பன், பிரியமானவன்
 வஹீத் Waheed : தனித்தவன்
 வஹீதுத்தீன் Waheeduddin : மார்க்கத்தில் தனித்தன்மை கொண்டவ
 வஜீர் Wazir : மந்திரி
 வஸீஃ Wasiue : நிறைவானவன்

வஸீம் Wasim : அழகானவன்

வக்கார் Waqqar : மின்னொளிர்பவன்

வக்கீஃ Waqeeue : கண்ணியம் பொருந்தியவன்

வ(க்)கீல் Wakil : பிரதிநிதி, வழக்குறைஞர்

விலாயத் Wilayath : மாகாணம், மாகாண ஆளுநர்

வலீ Walee : (இறைவனை) நெருங்கியவன்

வஹப் Wahab : அருட்கொடை

வஹ்ஹாஜ் Wahhaj : மின்னொளிர்பவன்

வலீத் Walid : மகன்

ஹா

ஹாபீல் Habil : இறைத்தூதர் ஆதமுடைய மகனென்று கூறப்படுகின்றது

ஹாதி Haadi : வழிகாட்டுபவன்

ஹாரூன் Harun : ஓர் இறைத்தூதரின் பெயர், பொருள் அறியப்படவில்லை

ஹாஷிம் Hashim : இறைத்தூதர் முஹம்மத் அவர்களுடைய கொள்ளுத்தாத்தா

ஹிதாயத் Hidhayath : நேர்வழி

யா

யாஸீன் Yasin : அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம்

யஹ்யா Yahya : வாழ்பவன் (மொழிப்பொருள்) ஓர் இறைத்தூதரின் பெயர்

யஜீத் Yazid : மிகைத்தவன்

யஸார் Yasar : செல்வன்

யஸீர் Yaseer : எளிமையானவன்

யஃகூப் Yacoob : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூனூஸ் Yunus : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூஸூஃப் Yousuf : ஓர் இறைத்தூதரின் பெயர்

யமீன் Yameen : நம்பிக்கைக்கு உரியவன்

வாஸிக் Wasiq : உறுதியானவன்

வாஜித் Wajid : அடைபவன், இருப்பை அளிப்பவன்

வாஹித் Wahid : ஒருவன்

வாரிஸ் Wariss : வாரிசு

வாஹிப் Wahib : கொடையாளன்

வஹ்ஹாப் Wahhab : அள்ளி அள்ளி கொடுப்பவன்

வதூத் Wadud : நண்பன், பிரியமானவன்

வஹீத் Waheed : தனித்தவன்

வஹீதுத்தீன் Waheeduddin : மார்க்கத்தில் தனித்தன்மை கொண்டவ

வஜீர் Wazir : மந்திரி

வஸீஃ Wasiue : நிறைவானவன்

வஸீம் Wasim : அழகானவன்

வக்கார் Waqqar : மின்னொளிர்பவன்

வக்கீஃ Waqeeue : கண்ணியம் பொருந்தியவன்

வ(க்)கீல் Wakil : பிரதிநிதி, வழக்குறைஞர்

விலாயத் Wilayath : மாகாணம், மாகாண ஆளுநர்

வலீ Walee : (இறைவனை) நெருங்கியவன்

வஹப் Wahab : அருட்கொடை

வஹ்ஹாஜ் Wahhaj : மின்னொளிர்பவன்

வலீத் Walid : மகன்

ஹா

ஹாபீல் Habil : இறைத்தூதர் ஆதமுடைய மகனென்று கூறப்படுகின்றது

ஹாதி Haadi : வழிகாட்டுபவன்

ஹாரூன் Harun : ஓர் இறைத்தூதரின் பெயர், பொருள் அறியப்படவில்லை

ஹாஷிம் Hashim : இறைத்தூதர் முஹம்மத் அவர்களுடைய கொள்ளுத்தாத்தா

ஹிதாயத் Hidhayath : நேர்வழி

யா

யாஸீன் Yasin : அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம்

யஹ்யா Yahya : வாழ்பவன் (மொழிப்பொருள்) ஓர் இறைத்தூதரின் பெயர்

யஜீத் Yazid : மிகைத்தவன்

யஸார் Yasar : செல்வன்

யஸீர் Yaseer : எளிமையானவன்

யஃகூப் Yacoob : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூனூஸ் Yunus : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூஸுஃ Yousuf : ஓர் இறைத்தூதரின் பெயர்

யமீன் Yameen : நம்பிக்கைக்கு உரியவன்

நூன்

நஸீர் Naseer : உதவி செய்யப்படுபவன்

நாஸீர் Naasir : உதவி செய்யப்படுபவன்

நபீல் Nabeel : கௌரவமானவன்

நஃபீஸ் Nafees : மதிப்பு மிக்கவன், தூயவன்

நஜீப் Najib : கண்ணியமானவன், அறிவாளி

நவஃபல் Naufal : மிகுதியானவன்

நாஸிஹ் அமீன் Nasih Ameen : அறவுரை நல்குபவன், நேர்மையாளன். (காண்க : 7 : 68)

நாளிர் Nalhir : கண்காணிப்பவன்

நாழிம் Nalhim : முறைப்படுத்துபவன்

நாஇம் Na-im : மிருதுவான தன்மை கொண்டவன்

நஈம் Naeem : மனோரம்யமானவன், அருட்கொடைகள் பெற்றவன்

நுஜிம் Nu-aim : மனோரம்யமானவன், அருட்கொடைகள் பெற்றவன்

நஈமுல்லாஹ் Naeemullah : இறைவனின் அருட்கொடை

நுஃமான் Nu-maan : அருட்கொடைகள் பெற்றவன்

நாஸிஹ் Nasih : அறிவுரைகள் நல்குபவன்

நஸூ ஹ் Nasuh : கலப்பற்றவன், தூயவன்

நிழாம் Nizham : முறையான அமைப்பு

நிழாமுத்தீன் Nizhamuddin : மார்க்கத்தின் முறையான அமைப்பு

நழீர் Nazhir : சரிசமமானவன்

நழீஃப் Nazheef : பரிசுத்தமானவன்

ந(க்)ஃப் Naqeeb : விஷயஞானம் மிக்க தலைவர்

ந(க்)ஃ Naqi : சுத்தமானவன்

நவாஸ் Nawas : உயர்த்துபவன், கண்ணியப்படுத்துபவன்

நவால் Naval : பெருந்தன்மையாளன்

நூஹ் Nooh : ஓர் இறைத்தூதரின் பெயர். பொருள் அறியப்படவில்லை.

நூர் Noor : ஒளி

நூருத்தீன் Nooruddin : மார்க்கத்தின் ஒளி

நூருல் இஸ்லாம் Noorul Islam : இஸ்லாமின் ஒளி

நூருல் ஹு தா Noorul Huda : நேர்வழியின் ஒளி

நூருல் ஹக் Noorul Haq : சத்தியத்தின் ஒளி

நூருல் மனார் Noorul Manar : கலங்கரை விளக்கத்தின் ஒளி

நூருல் அமீன் Noorul Ameen : நேர்மையாளனின் ஒளி

நஸ்ருத்தீன் Nasruddin : மார்க்கத்தின் வெற்றி

வா

வாஸிக் Wasiq : உறுதியானவன்

வாஜித் Wajid : அடைபவன், இருப்பை அளிப்பவன்

வாஹித் Wahid : ஒருவன்

வாரிஸ் Wariss : வாரிசு

வாஹிப் Wahib : கொடையாளன்

வஹ்ஹாப் Wahhab : அள்ளி அள்ளி கொடுப்பவன்

வகூாத் Wadud : நண்பன், பிரியமானவன்

வஹீத் Waheed : தனித்தவன்

வஹீதுத்தீன் Waheeduddin : மார்க்கத்தில் தனித்தன்மை கொண்டவ

வஜீர் Wazir : மந்திரி

வஸீஃ Wasiue : நிறைவானவன்

வஸீம் Wasim : அழகானவன்

வக்கார் Waqqar : மின்னொளிர்பவன்

வக்கீஃ Waqeeue : கண்ணியம் பொருந்தியவன்

வ(க்)கீல் Wakil : பிரதிநிதி, வழக்குறைஞர்

விலாயத் Wilayath : மாகாணம், மாகாண ஆளுநர்

வலீ Walee : (இறைவனை) நெருங்கியவன்

வஹப் Wahab : அருட்கொடை

வஹ்ஹாஜ்Wahhaj : மின்னொளிர்பவன்

வலீத் Walid : மகன்

ஹா

ஹாபீல் Habil : இறைத்தூதர் ஆதமுடைய மகனென்று கூறப்படுகின்றது

ஹாதி Haadi : வழிகாட்டுபவன்

ஹாருன் Harun : ஓர் இறைத்தூதரின் பெயர், பொருள் அறியப்படவில்லை

ஹாஷிம் Hashim : இறைத்தூதர் முஹம்மத் அவர்களுடைய கொள்ளுத்தாத்தா

ஹிதாயத் Hidhayath : நேர்வழி

யா

யாஸீன் Yasin : அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம்

யஹ்யா Yahya : வாழ்பவன் (மொழிப்பொருள்) ஓர் இறைத்தூதரின் பெயர்

யஜீத் Yazid : மிகைத்தவன்

யஸார் Yasar : செல்வன்

யஸீர் Yaseer : எளிமையானவன்

யஃகூப் Yacoob : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூனூஸ் Yunus : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூஸூஃப் Yousuf : ஓர் இறைத்தூதரின் பெயர்

யமீன் Yameen : நம்பிக்கைக்கு உரியவன்

நூன்

நஸீர் Naseer : உதவி செய்யப்படுபவன்

நாஸீர் Naasir : உதவி செய்யப்படுபவன்

நபீல் Nabeel : கௌரவமானவன்

நஃபீஸ் Nafees : மதிப்பு மிக்கவன், தூயவன்

நஜீப் Najib : கண்ணியமானவன், அறிவாளி

நஃபல் Naufal : மிகுதியானவன்

நாஸிஹ் அமீன் Nasih Ameen : அறவுரை நல்குபவன், நேர்மையாளன். (காண்க : 7 : 68)

நாளிர் Nalhir : கண்காணிப்பவன்

நாழிம் Nalhim : முறைப்படுத்துபவன்

நாஇம் Na-im : மிருகுவான தன்மை கொண்டவன்

நஈம் Naeem : மனோரம்யமானவன், அருட்கொடைகள் பெற்றவன்

நுஜிம் Nu-aim : மனோரம்யமானவன், அருட்கொடைகள் பெற்றவன்

நஈமுல்லாஹ் Naeemullah : இறைவனின் அருட்கொடை

நுஃமான் Nu-maan : அருட்கொடைகள் பெற்றவன்

நாஸிஹ் Nasih : அறிவுரைகள் நல்குபவன்

நஸூ ஹ் Nasuh : கலப்பற்றவன், தூயவன்

நிழாம் Nizham : முறையான அமைப்பு

நிழாமுத்தீன் Nizhamuddin : மார்க்கத்தின் முறையான அமைப்பு

நழீர் Nazhir : சரிசமமானவன்

நழீஃப் Nazheef : பரிசுத்தமானவன்

ந(க்)ஃபீ Naqeeb : விஷயஞானம் மிக்க தலைவர்

ந(க்)ஃ Naqi : சுத்தமானவன்

நவாஸ் Nawas : உயர்த்துபவன், கண்ணியப்படுத்துபவன்

நவால் Naval : பெருந்தன்மையாளன்

நூஹ் Nooh : ஓர் இறைத்தூதரின் பெயர். பொருள் அறியப்படவில்லை.

நூர் Noor : ஒளி

நூருத்தீன் Nooruddin : மார்க்கத்தின் ஒளி

நூருல் இஸ்லாம் Noorul Islam : இஸ்லாமின் ஒளி

நூருல் ஹு தா Noorul Huda : நேர்வழியின் ஒளி

நூருல் ஹக் Noorul Haq : சத்தியத்தின் ஒளி

நூருல் மனார் Noorul Manar : கலங்கரை விளக்கத்தின் ஒளி

நூருல் அமீன் Noorul Ameen : நேர்மையாளனின் ஒளி

நஸ்ருத்தீன் Nasruddin : மார்க்கத்தின் வெற்றி

வா

வாஸிக் Wasiq : உறுதியானவன்

வாஜித் Wajid : அடைபவன், இருப்பை அளிப்பவன்

வாஹித் Wahid : ஒருவன்

வாரிஸ் Wariss : வாரிசு

வாஹிப் Wahib : கொடையாளன்

வஹ்ஹாப் Wahhab : அள்ளி அள்ளி கொடுப்பவன்

வதூத் Wadud : நண்பன், பிரியமானவன்

வஹீத் Waheed : தனித்தவன்

வஹீதுத்தீன் Waheeduddin : மார்க்கத்தில் தனித்தன்மை கொண்டவ

வஜீர் Wazir : மந்திரி

வஸீஃ Wasiue : நிறைவானவன்

வஸீம் Wasim : அழகானவன்

வக்கார் Waqqar : மின்னொளிர்பவன்

வக்கீஃ Waqeeue : கண்ணியம் பொருந்தியவன்

வ(க்)கீல் Wakil : பிரதிநிதி, வழக்குறைஞர்

விலாயத் Wilayath : மாகாணம், மாகாண ஆளுநர்

வலீ Walee : (இறைவனை) நெருங்கியவன்

வஹப் Wahab : அருட்கொடை

வஹ்ஹாஜ் Wahhaj : மின்னொளிர்பவன்

வலீத் Walid : மகன்

ஹா

ஹாபீல் Habil : இறைத்தூதர் ஆதமுடைய மகனென்று கூறப்படுகின்றது

ஹாதி Haadi : வழிகாட்டுபவன்

ஹாரூன் Harun : ஓர் இறைத்தூதரின் பெயர், பொருள் அறியப்படவில்லை

ஹாஷிம் Hashim : இறைத்தூதர் முஹம்மத் அவர்களுடைய கொள்ளுத்தாத்தா

ஹிதாயத் Hidhayath : நேர்வழி

யா

யாஸீன் Yasin : அல்குர்ஆனின் ஓர் அத்தியாயம்

யஹ்யா Yahya : வாழ்பவன் (மொழிப்பொருள்) ஓர் இறைத்தூதரின் பெயர்

யஜீத் Yazid : மிகைத்தவன்

யஸார் Yasar : செல்வன்

யஸீர் Yaseer : எளிமையானவன்

யஃகூப் Yacoob : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூனுஸ் Yunus : ஓர் இறைத்தூதரின் பெயர்

யூஸுஃ Yousuf : ஓர் இறைத்தூதரின் பெயர்

யமீன் Yameen : நம்பிக்கைக்கு உரியவன்